

கடவுள்துணை.

செந்தமிழ்.

தொகுதி 24.] குரோதன(ஏ) ஐப்பசிமீ [பகுதி 2.

Vol. XXIII. October-November-1925. No. 12.

பத்திராதிபர் குறிப்பு.

தஞ்சைக் கரங்கைத்தமிழ்ச்சங்கத்தின் பதினேண்காமாட்டைவிழாக் கொண்டாட்டத்தில், திருவாளர் பண்டிதமணி மு. கதிரேசக்ஷேட்டியா ரவர்கள் அவைத்தலைவராகவீர்றிருந்து கூறிய முன்னுரையின்பதிப்புச் சுவடி என்பார்வைக்குக் கிடைத்தது. அதை முழுதும் படித்துப்பார்த்த தேண். அதன் நுவல்பொருள்பலவும் கூரிய நண்ணுணர்வாலாராய்ந்து தெளிந் தெழுதப்பட்டுள்ளன. ஆழமுடைய கருத்துக்களும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. தமிழ்மொழியைப்பற்றிய வரலாறுகளும், அதன்வளர்ச்சிகளுதிச் செப்யவேண்டிய முயற்சிகளும், அவற்றின் ரூடர்புடைமைபற்றிச் சொல்லத்தகுவன பிறவும் செறிவுடையவாக நன்றா யெழுதப்பட்டுள்ளன. தமிழ்ப்பயிற்சிபற்றி ஒன்றேடொன்று மாறுபட்ட இருவேறுகொள்கைகளுக் கிடையேனின்று இயன்றவளவின் அவையினங்குருமாறு தமிழ்வளர்க்குமுறைகளை யுணர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது. சுருங்கக்கூறின், தமிழ்ப்பெருமன்றங்களின் அவைத்தலைவர் கூறுதற்குரிய முன்னுரைகளுக்கு இஃப் தோர் உரையாணியென்றேசொல்லலாம். இது எம் செந்தமிழ்வேயெச்செல்வர்களேல்லாராலும் படித்துப் பாராட்டத்தக்கதென்பதுபற்றி, அடுத்த ஒவ்க்கப்பெற்றிருக்கிறது. செட்டியாரவர்கள்கூறிய முறையெந்தமிழ்கள்வி செழித்தோங்குமாறு திருவருள்பாலைப்பதாக.

முன் னுரை.

— இங்கூட்டுத் திட்டம் —

இமிழ்க்டல் வரைப்பில் இனிமை சான்ற
தமிழ்மோழி பேணுங் தகைசால் ஜூன்மீர்!

செந்தமிழ்த்தெய்வச் சீர்ளம் போற்றுதலே தன் முழுநோக்கமாக மேற்கொண்டு திருவருட்பாங்காற் ரேண்றிய இக் கரங்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினாண்காம் ஆண்டுத் திருவிழாவில் யான் தலைமைபெறத் தந்தது, சிறியேண்மாட்டு இச்சங்கத்தார் வைத்துள்ள பேரன்பின் பெருமையையே விளக்குவதாகும். இதுகாறும் சிகழுந்த ஆண்டுவிழாக் களில் தலைமைபூண்டோர் புலவர், புரவலர், அமைச்சர், போருளாளர் என்னும் தகுதியினராவர். இன்னதகுதியுள் ஒன்றேனும் வாய்க்கப் பெருத யான் இவர்தம்சிரவில்வைத் தெண்ணப்படும் பெறு பெற்ற மைக்குக்காரணம், அந்சிரவில் அன்பரும் அமைகவென இச்சங்கத்தார் கருதிப்பதென்றே என்னுகின்றேன். மேற்குறிப்பிட்ட புலவர் முதலி யோ! அண்புடையரல்லரோவெனின்: அண்புடையரே. ஆயினும், அவர் மாட்டு அண்பு சிலைத்தற்குரியவிடம் அவர்தம் புலமைமுதலியன கவர்ந்த பெருங்கூறு போக எஞ்சிய சிறுக்கேற்யாகும். எளியேண்பால் அப்புலமை முதலியன கவர்ந்துகோடற்குரிய கூறின்மையால் அண்பு முற்றும் தங்குதற்குரிய கொள்கலன் யானேயாயினேன். அதுபற்றியன்றே வேறு ஒன்றையும் நோக்காது அண்பு ஒன்றையே பொருட்படுத்தி அதனுற்பினிப்புண்ட இச்சங்கத்தார் என்கீன இந்சிலையில் வைத்துப் பெருமையளித்தனர். ஆதலின், யான் கூறுவனாவும் செய்வனாவும் அண்பு வயப்பட்டனவா மென்கொண்டு பெருமைப்படுத்துவீர்களைன் னும் துணிபுடையனும் என்கடமையை மேற்கொள்ளுகின்றேன். இச்சங்கத்தார் என்கீன உறுப்பினருக ஏற்றுச் சிலஆண்டுகளாக ஈடை பெற்ற ஆண்டுவிழாக்களில் அழைத்து இம்மன்றத்தில் விசிவுரை நடத்தவித்துச் சிறப்பித்துவங்தனர். அம்மட்டில் அமையாது இற்றை ஞான்று தலைமையளித்துஞ் சிறப்பிக்கமேற்கொண்ட அண்புடைமையை என்னென்றுபன்! இந்நன்றி எஞ்ஞான்றும் மறப்பேணல்லேன்.

அன்பார்களே !

ஒருமைக்கட்ட பயிற்சியால் எழுமைக்கண்ணும் தொடரும் இயல்பின தாகிய கல்வியே மக்களை மக்கட்டன்மையுடையாக்குமென்பது பெரியார் துணிபு. எங்கிலத்தில் எக்குடிக்கட்ட பிற ந் தாரா யி னு ம் கல்வி யுடையாரையே உலகம் போற்றும் என்பது கண்கூடாக அறியப்பட்ட தொன்று. இத்தகைய விழுப்பஞ்சாண்ற கல்வியை, எங்கிலத்தில் எம்மொழி வழங்கப்படுகின்றதோ அங்கிலத்தில் வாழும் மக்கள் அம்மொழிமூலமாகவே முதற்கட்ட பயிலவேண்டும். அதுவே அங்கிலத்து மக்கட்குத் தாய்மேழியுமாகும். ஒரு குழந்தை பிரந்து மொழி பயிலுங்கால் அதன்தாயால் முதற்கட்ட பயிற்றப்படும் மொழி யாது அதுவே தாய்மொழியென்று கோடல் பொருந்தும். அண்ணொவாயிலாகக் கேட்டு மழலைமொழிந்து தேறியபின்னரே அக்குழந்தை அப்பனாலும் ஆசிரியனுலும் வசிவடினிற் பயிற்றப்பட்டு அறிவு விரிவெய்தப்பெறும். ஒருவன் இறைவனை யடைந்து பேரின்பநுகர்ச்சியில் தலைப்பட விழையுங்கால் அங்கும் அருளாருவாகிய தாயே முதற்கண் இவனைப் பண்படுத்தி அப்பனுகை இறைவனை யறிவித்து அவன்பால் உய்ப்பவ எரவள். இதனை, “மெய்யருளாம், தாயுடன் சென்று பின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந், தேயுமதே நிட்டை” என்னும் முற்றத்துறந்த முனிவர்பெருமானுகைய பட்டினத்தடிகள் அருண்மொழியாலு முனர்க. தாய்வழியாகத் தந்தைக்கு ஆனாதலையுணர்ந்தே, முதற்கண் தாயைக் குறிப்பிட்டு மணிவாசகப்பெருந்தகையாரும், “அம்மையேயப்பா வொப் பிளரமணியே” என்று திருவாய்மலர்ந்தருளினர். இத் தமிழ்நிலத்து மக்களாகிய நம்மனோர்க்கு நம் அன்னையரால் முதற்கட்ட பாலௌடு குழைத்து அன்போடளாவி ஊட்டிய அருமைமொழி அந்தமின்பம் ஆர்தாப்புரியும் செந்தமிழ்மொழியோமான்றே! அண்ணையார் அருளொடு சுரக்கும் இனிப்பாலை யுண்ணும் குழவிப்பருவத்தில், அவராற் பயிற்றப் பட்டுப் பயிலும் சிறப்புப்பற்றியண்டே இம்மொழி “பால்வாய்ப் பசுந் தமிழ்” என்று பாராட்டப்படுகின்றது. மழவிளாம்பருவத்திற் பயிற்றப் படுதல் குறித்தே இதனைப் பசுந்தமிழ் என்றார்போலும். இயற்கையும் அண்ணதே. இதனால் நம் உடல் பாலுண்டுவரும் பருவம்தொட்டே உடற்கண் உறையும் உயிர், தன்குணமாகிய அறிவைச் செந்தமிழ்த் தெய்வமொழிப்பயிற்சிவாயிலாக வளர்த்துத் திகழும் உன்மை நமக்குப்

புலனுகின்றது. அறியாப்பருவத்தினும் நம் உயிர்க்கு உறுந்துகிண்மாக சின்று அறிவுச்செல்வத்தை வளர்வித்து உதவிவரும் தமிழ்மொழியின் பழுமையையும், சிறப்பையும் என்னென்று கூறுவேன்! அவை வரை பறுத்துக் கூறுதற்கு இயலாதன வெளினும், அறிந்தாங்கு ஒரு சிறிது கூறுத்தொடங்குகின்றேன்.

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த்தோன்றி இற்றைஞான்று நம்கைவரப்பெற்ற தமிழ்நூல்களைல்லாவற்றினும் காலத்தை நும், சிறப்பானும் முற்பட்டுவிளங்குவது ஒல்காப்பேரும்புதும்த் தோல்காப்பியம் என்னும் தலையாய் இயல்நாலேயாகும். இது கூடவின்கட்பண்டுநிலவிய முச்சுங்கத்துள், தலைச்சங்கக்காலத்தில் தோன்றிய தென்பது யாவரும் உணர்வார். இந்நாலின்கண் தமிழ்வரம்புகண்டதண்டமிழ்முனிவராகிய தொல்காப்பியர், வடநூலார் நான்கென வகுத்து உறுதிப்பயன்களை அகம் புறமென இருப்பினினுள் அடக்கி, மக்கள் இம்மைப்பயனுக் நுகர்தற்பாலதாய் இன்பனிலையை அகத்தினும், மறுமைக்குநியதாக எய்தற்பாலதாகிய அறங்கிலையினையும், அதற்குக்கருவியாகிய பொருள்சிலையையும், இம்முன்றன்சிலையாமையையும்முனர்ந்து ஒருவி அடைதற்பாலதாகிய அந்தமினின்பத் தழிவில் வீடாகிய உறுதிப்பயக்கும் வாயிலையும் புறத்தினும் ஒழுங்குற வகுத்து விளக்கியுள்ளார். இங்ஙனம் மக்கள் ஒழுகலற்றைத் திறம்பத நுனித்துணர்ந்து பலபட விரித்துரைத்தலோடு மற்றை உயிர்த்தொடுதிகளின் இயற்கைகளையும், சிலையியற்பொருள்வாய மரமுதலியவற்றின் இயல்புகளையும், நிலப்பகுதிகளின் பான்மைகளையும், மற்றை இயற்கைப்பொருள்களின் தன்மைகளையும், ஆராய்ந்துணர்வார்க்குப் புலப்படும்படி கூறியிருக்கும் திட்பநுட்பம், வேறு எம்மொழி இயல்நூலார்க்கும் இயலாததொண்ணும். ஒருமொழிக்கு இலக்கணம் காணப்படுகும் ஆசிரியர் அம்மொழிக்கண் உள்ள எழுத்துச் சொல் என்னும் இவற்றையே யாராய்ந்து தூய்மைப்படுத்துவார். இவ்வியல்பு பிறமொழியினுளார்யாவர்க்கும் ஒத்ததாகும். நம் செந்தமிழ்த்தெய்வமொழியின் இயன் முதனுல்ஆசிரியரோ மொழியாளர் எல்லோர்க்கும் பொதுவாகிய எழுத்துச் சொற்களின் ஆராய்ச்சிகளோடு அமையாது, சொல் கருவியாக உணரப்படும் பொருளாராய்ச்சியிற் பெரிதும் தலைப்பட்டு அப்பொருளைக்

கூறிவாளர் எத்துணைப் பாகுபாடுசெய்து உணரவிரும்புவரோ அத் துணைப் பகுப்புக்களும் அமைய மக்களின் ஒழுகலாற்றையும் பிற இயங்கியல் நிலையிப்பற்பொருள்களின் தன்மைகளையும் தெள்ளத்தெளிய விளக்கியுள்ளார். இப்பொருளாதிகாரத்திற் கண்ட கந்தழி முதலிய சொற்களை ஆராய்வாமாயின் அந்நாற்காலத்துத் தமிழரின் கடவுட்கொள்கை நன்கு புலப்படும். “ஒரு பற்றுக்கொடின்றி அருவாகித் தானேநிற்குந் தத்துவங்கடந்தபொரு” ஓகக் கடவுளைத் தமிழர் ஆராய்ந் து தெளிந்துள்ளரென்பது அதனாற் புலனும். தொல்காப்பியர் தமிழ்சிலத்தார் ஒழுக்கங்களுடு நால்செய்யுக்காலத்துத் தமிழர்நிலை இத்துணை மேம்பாடுற்றிருக்குமாயின் அதற்குமுன் எத்துணையோ ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே தமிழர் தத்துவ ஆராய்ச்சியிற் நலீப் பட்டிருத்தல்வேண்டும். நாள்வினைகளைச் செவ்விதின் இறக்கப்பணிக் கும் அறநூல்களின் வழியொழுகிப் பண்படுத்தப்பட்ட உள்ளங்கிலை யுடையாரண்டே முடியில் தத்துவதூராய்ச்சியிற் நலீப்படுவர். அங்ஙனம் தலைப்படுவாரும் கடவுட்குப் பல்வகைப் பொருந்தா இலக்கணங்களைக் கண்டு ஒருவரோடொருவர் தமிழன் முரண்படுவர். அம்முரண் பாடறுத்துக் கடவுட்பொருளின் தூய இயல்நிலையை யுள்ளவாறுணர்வார் மிகவும் அரியர். இவ்வரிய உணர்ச்சியைத் தமிழர் எத்துணையோ ஆயிரம் ஆண்டுகட்குமுன்னரே எளிதிற் கைவரப்பெற்று ஒழுகின வென்பது அத்தொல்காப்பிய முதுநாலிற்கண்ட உண்மைத்தெளிவாகும். இதனால் தமிழின்பழமை காலத்தான் அறுதி யிட்டு ரைத் தல் அரிதென்பதுபோதரும். புதியமுறையில் ஆராய்ச்சிசெய்வாருட் சில நண்மானுழைப்புலமிக்கார்க்கும் இஃது உடன்பாடேயாகும். தொன்மை வரலாற்றுமுறையில் நோக்கினும் இதன் பழமை புலனும். ஒருபற்றுக்கோடின்றி அருவாகித் தானேநிற்கும் தத்துவங்கடந்த பழம்பொருளாகிய இறைவன், மக்கள் ஆண்பெண்களாக இயைந்து இன்பநுகர்ச்சியில் தலைப்படும்பொருட்டு அருள்வழி உருக்கொண்டு, பொற்கோட்டிமயத்தின்கண் மலைமகளைவேட்டஞான்று அமர்முதலியோரைவரும் ஆங்கு ஒருங்கு தொக்காராகத் தென்பாலுயர்ந்து வடபால் தாழுக்கண்ட இறைவன் சிலப்பாப்பின் சமணிலைதுறித்துக் குறமுணியைநோக்கிப் பொதியிற்கு ஏகென, அம்முனிவர்பெருமான்முழுமுதற்பிரானைவணக்கி, “ஐயனே! தெற்கனுள்ளார் தமிழ்மொழிவல்லாரண்டே. அவருவப்ப

யான் அம்மொழிப்பயிற்சியிற் பேசுபெறுதல் எங்னன்று?" எனவேண்ட இறைவன் அதுகாலைக் குடமுனிக்குத் தமிழறிவுறுத்தாரென்பது கந்தபூராணகதை. இப்புராணவரலாற்றை நம்புவார்க்குத் தமிழின் தொன்மையைப்பற்றி விரித்துரைத்தன் மிகையே.

இனி, இங்னனம் தொன்மையான் மரண்புமிக்க இம்மொழியின் சிறப்பைப்பற்றிச் சிறிது ஆராய்வாம். ஒருமொழிக்குச் சிறப்பு அதன் கண் அமைந்துள்ள சிறந்த இலக்கியம், இலக்கணம், சமயம் முதலியவை பற்றிய நூற்பாப்புக்களானும், பிறிதொன்றன் சார்புவேண்டாது புலவர் கருதும் எத்தகைய அரும்பொருள்களையும் வழங்குதற்குரிய சொற்கள் ஞாடமையானும், பிறவற்றானுமாம். இன்னேரன்சிறப்புக்களில் நம் தமிழ்மொழி யாதுக் குறைவுடையதன்று. இது மற்றொருமொழியின் விண்றும் தொன்றியதென்றால், பிறிதொன்றன்சார்பின்றி நடைபெறு தென்றாதல் கூறுவார் உண்மையாராய்ச்சியிலராவர். ஆனால், தொல்காப்பியர்களால்தொட்டே வடசொற்களுட் சில தமிழில் வழங்கலாயின. அதுபற்றித் தொல்காப்பியனாரும் “வடசொற் கிளவி வடவெழுத் தொரீதி, யெழுத்தொசி புணர்ந்த சொல்லா கும்மே” எனவும், “கிடைந்தன வரினும் இயைந்தன வரையார்” எனவும் வடசொல் தமிழில் வழங்குமுறையை வரையறுத்துக்கூறினர். வடமொழி எங்கிலத்து மாங்களும் மேற்கோடற்குரிய பொதுமொழியாகவுள்ளனமையானும், பொதுப் பொருளில் வேண்டுமளவுகோடல் முறையாதலானும், கூடற்சங்கத்துக்குல்சியபண்டைப் புலவர்பெருமக்களுட் பலர் வடமொழியினும் வல்லராகவிருந்து தமிழைவளர்த்தமையானும் அச்சக்காலங்களில் பிகச் சுருக்கமாகத் தமிழில் வடசொற்கள்படி உண்டாயிற்று. அங்ஙனம் வடசொற்கள் தமிழிற் கலக்குங்கானும் பொதுவெழுத்தான் இயன்ற சொற்களே தூயதமிழுருவெய்திப் பெரும்பாலும் விரவலாயின. நாளைடு விற் புலவர் தனித்தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வழங்கும் மதுகையினமையானும், ஒரோவழித் தெரியினும் அவற்றினும் வடசொற்றெடுசெய்க்கு இன்பம்பயப்பனவாம் என மாறுகொள் உணர்ந்தமையானும், தனித்தமிழ்ச்சொல்களை இன்புறும் தலைவர் அருகினமையானும், வடமொழியாளர் உவப்பத் தமிழிற் பாட்டு உரை முதலியன இயற்றவேண்டுமென்னும் விழைவுமேற்கொண்டமையானும் பொதுவெழுத்தானும்

சிறப்பெழுத்தானும் ஆய வடசொற்கள் பலவற்றைத் தமிழில் வரம் பின்றி வழங்கிவருவாராயினர். சுவையுடைமை அவ்வும்மொழிகளில் தனித்தனிலையிற் காணப்படுதல்போற் கலப்பிற் காணப்படுதல் சிறந்த தன்று. ஒருமொழியிற் செவ்வனம் பயின்று அச்சுவையின் சிலைகள் உணர்வார்க்கு அதன் தனிசிலையிற்போலப் பிறமொழிக்கலப்பில் அத்துணையின்பம் உண்டாகாதென்பது உண்மையனுபவமுடையார் எல்லோர்க்கும் ஒத்ததாகும். இதனால் வடசொற்களை நேர்த்தவாறு தமிழிற் புதுத்தல் முறையன்றென்பது தெளிவாம். ஒருசில வடசொற் கலப்பு உண்மைபற்றித் தமிழ்மொழியை வடமொழியினின்றும் தோன்றியதென்றல் பொருந்தாததொன்றாம். வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம். வடமொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் விணவிகுதிகள் இல்லை. “பவதி” (அவதி) என்னும் விணமுற்று “இருக்கின்றான்” “இருக்கின்றாள்” “இருக்கின்றது” என ஓர் ஈறைநின்று எழுவாய்க்கேற்றவாறு பொருஞ்ஜர்த்தும். தமிழில் விணமுற்றுக்களின் ஈறை திணைபால்களை உணர்த்தி சிற்கும். பால் வகுப்புத் தமிழிற் பொருளைப்பற்றியும், வடமொழியிற் சொல்லைப்பற்றியும் உள்ள து. ஆண்மக்னைப்பற்றிவருஞ் சொற்க ஜொல்லாம் ஆண்பாலாகவும், பெண்மக்னைப்பற்றிவருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வரையறை பில்லை; மாறுபட்டுவரும்; சொல்ளோக்கியதாகவின் மீணவியப்பற்றிய “பாரியை” (ஹாய்டா) என்னுஞ்சொல் பெண்பாலாகவும், “தாரம்” (ஆராமி) என்னுஞ்சொல் ஆண்பாலாகவும், “களத்திரம்” (கறுதூ) என்னுஞ்சொல் நடுஞ்சகப்பாலாகவும் வருதல் காண்க. வடமொழியில் ஒருமை இருமை பண்மைச்சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமை யல்லாதணவெல்லாம் பண்மையே. திணைப்பாகுபாடு, குறிப்புவிணை முற்று முதலினான் தமிழ்க்கூடுதலாக உரியன. “மூல்கூலையக் குறிஞ்சி யாக்கி மருத்துத் தமிழ்க்கூலையக் குறிஞ்சி யாக்கி” என்னும் கம்பராமாயணச்செய்யுளை வடமொழிக்கண் மொழிபெயர்க்கப்படுக்க வடமொழிப்புலமையிக்க என்னப்பொருவர் அத்திணைப்பாகுபாடு வடமொழிக்கண் இல்லாமையால் “உல்லாவற்றைத் தீயனவாக்கியும் தீயனவற்றை நல்லனவாக்கியும்” என்னும் பொருள்பட மொழிபெயர்த்துள்ளார். திணைப்பாகுபாடு வடமொழிக்கண் இல்லையாயினும் பொருளாராய்ச்சிவண்மையால் ஒருவாறு

பொருந்த மொழிபெபர்க்கலாம். கூடாதென்பது அவர்களுத்துப் போலும். இன்னும் உற்றுநோக்குவார்க்கு இலக்கண அமைதியில் வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் வேறுபாடு பலதோன்றும். இவ்வேறு பாடுகளைச் சுருக்கி,

“சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்குங் தமிழ்மொழிக்கும்
வேற்றுமை கூறிற் நினைபா ஆணர்த்தும் வினைவிகுதி
மாற்றருங் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயுருபுங்
தெற்றிய விங்கமொருமூன்று மில்லை செழுந்தமிழ்க்கே”

என்று பிரயோகவிலேக்கநூலார் கூறினர். வடமொழி தன்மொழி ஆராய்ச்சியிற் புலமையிக்க மாதவச்சிவஞானமுனிவர் இவ்வேறுபாடுகளை நன்கு ஆராய்ந்து தெளிவுபட உரைத்தனர். அவர் கூறியன் வருமாறு:— “தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்டபடுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்தினை அஃறினை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறமென் ஜும் பொருட்பாகுபாகுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய தினைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இனநூரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்” என்பனவாம். இவ்வாராய்ச்சியால் தமிழ் தனிமொழியென்பது செவ்விதிற் புலனுதல் காண்க.

இனி, இம்மொழிக்கனுள்ள நாற்பாப்புக்களை உற்றுநோக்குவாம். கடல்கோண்முதலியவற்றூற் சென்றனபோக எஞ்சிய சங்கநூல்கள் பல வள்ளன. தமிழின் இயற்கைச் சுவையை ததும்பித்திகழும் பத்துப் பாட்டு, அகம், பறம், கலித்தோகை முதலிய சங்கத்துச் சான்றூர் இலக்கியங்களும், எம்மொழியிலும் இத்துணைத் திட்புறநட்பங்களையையாத்த ஒருநாலும் உளதொவென்று ஆராய்வார் வியப்புறம் வண்ணம் தமிழ்சிலத்தார் தவப்பயனுக்கவெழுந்த திருக்குறளை முதலாகவுடைய சீதிநால் இலக்கியங்களும், பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் இறைவன் நிறுவடிப்பற்றை விளைவித்து அண்புமயமாய் சின்று உருக்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம் முதலிய அருட்பாடல் களும், காப்பியியக்களைவலம் கணிந்தொழுகும் சீலப்பதிகாரம், சீங்தாமணி

முதலியனவும், இறைவன் றிருவருள் கலத்தை அன்பர் அள்ளி உண்டு இன்புற்ற முறையையும், உலகியல் நிலைகளை வரம்பிட்டு அழகுபெற உரைக்கும் பெற்றியையும் முறையே மேற்கொண்டு வெளிப்போந்த சைவ வைணவ இலக்கியங்களாகிய பேரியபுராணம், கம்பராமாயணம் முதலியனவும், சிவாநுபவச்செல்வர்களாகிய பேரியபுராணம், கம்பகண்டதேவர் முதலியோரால் அளவை நூன்முறையில் வைத்துப் பொருள்வரையறைசெய்து அருளிச்செய்யப்பட்ட சிவஞானபோதம், சிவஞானசித்தி, திருமந்திரம் முதலிய சமயநால்களும், சிவஞானமுனிவர், குமாகுருபர அடிகள் முதலியோர் அருளிய இனிய நூற்றெடுக்களும், பிறவும் இதன்கண் உள்ளன. உருக்கரங்த நூல்களிலின் றுஞ் சிதறுண்டு அங்கு மின்குஞ் காணப்படும் சில செய்யுட்களைப் பார்க்குங்கால் முழுவுரவும் கிடைக்கப்பெறுமை தமிழின் தவக்குறையென்றே இரங்கவேண்டிய தாயிற்று. சேர்சோழபாண்டியர்களாகிய மூவேந்தர்களையும் தனித்தனியே தொள்ளாயிரம் வெண்பாக்களாற் புகழ்ந்து பாராட்டுமுறையிலமைந்த முததொள்ளாயிரச் செய்யுட்களிற் சிதறிக்கிடந்தசிலவற்றைக்கண்டதும் அந்தான்முற்றும் பெறுமைபற்றி என்மனம் வருந்தியதுண்டு. சிற்றருவ மாகிய வெண்பாவில் உயர்ந்த பொருள்களைச் செப்பனிட்டமைத்துச் சொல்வளமும் பொருள்வளமுங் கெழுமப் பாடியிருக்கும் வனப்புத் தமிழ்ச்சுவைஙலம் து ய் ப் ப ர் யாவருள்ளத்தையுங் கவரவல்லதாம். “வெண்பாவிற் புகழேந்தி” என்று பாராட்டிய புலவர்க்கும் இம்முத் தொள்ளாயிரநால் காணப்பட்டிலதென்றே எண் ஆகின்றேன். “பொருப் பிலை பிறந்து தென்னன் புகழிலேக்கிடந்து” என்று தமிழ்மடங்கையைப் புனைந்து பாராட்டிய புலவரும் இதனைக் கண்டிலர். தென்னன்புகழின் மட்டில் அன்றி மூவேந்தர்புகழிலும் ஒருங்குகிடங்கையை இந்தாலாற் கண்டிருப்பாராயின் “பொருப்பிலை பிறந்து மூவர் புகழிலை கிடந்து” என்று பாடியிருப்பர். இன்னும், பூதங்களாலும் காலத்துவத்தாலும் கவரப்பட்டு ஒழிந்த சிறந்த நூல்களும் உரைகளும் பலவாம். இலக்கண நூல்களுள் எழுத்து முதலியஜூங்கு இயல்களையும் முற்ற உரைப்பனவும், அவற்றுள் ஒன்றிரண்டே நுதலுவனவுமாகிய தொல்காப்பியம், இறையனுரகப்பொருள், நன்னூல் முதலிய பலவுள்ளன. இவற்றுள் தொல்காப்பியத்தின்பெறுமை மேற்கூறப்பட்டதுகொண்டு ஒருவாறு உணரலாம்.

இனி நால்களின் உண்மைக்கருத்துக்களைத் தம் மதிநுட்பத்தாற் கண்டு உரைவரைந்த ஆசிரியர்களின்பெருமையை என்னென்பேன்! இளம்பூரணர், சேலுவரையர், நச்சினார்க்கிளீயர், பேராசிரியர், பரிமே வழகர், அடியார்க்குநல்லார் முதலிய ஆசிரியர்களின் திறமையைத் தனித்தனி விரிக்கப்படுகின் மிகவிரியும். இவரெல்லாம் மிகவிரைவாக ஒடிச்செல்லும் ஒரு பேரியாற்றை யெதிர்த்து நீங்கி அங்கிரோட்டத்தின் வன்மையை இற்றெனவனாரமுற்படிவார்ப்போலத், தாம் உரையெழுத மேற்கொண்ட சான்றேர்செய்யுட்களிலுள்ள சொற்களின் செலவை எதிர்த்தாராய்ந்து உண்மைப்பொருள்கண்டு உலகிற்குத்தனியவராவர். பிற்காலத்தே போதியிற்காரலில் தென்றமிழ்நாடுகேசெய் தவப்பயஞுகத் தோன்றிய மாதவச்சிவஞானமுனிவரின்மாட்சி கூறும் தாத்ததன்று. அம்முனிவர்பெருமான் தென்மொழி வடமொழிகளிலுள்ள இலக்கியம், இலக்கணம், தருக்கம், சமயம் முதலிய நூற்பரவைகளைத் தேக்கறவுண்டு நூலியற்றல், உரைவரைதல், பிறர் புரைபடயாத்த நூலுரைகளின் குற்றங்கண்டு விலக்கல் முதலிய எல்லாக்கல்வித்துறைகளிலும் ஒப்புயர் விண்றி விளக்கிய தமிழ்ப்பெரும்புலவர்தலைமணியென்பதும், சைவசமய முதனுற் பேருரையாசிரியரென்பதும் இத்தமிழுலகம் அறிந்தனவே. அவர்கள் வரம்பீட்டுரைத்த தொல்காப்பியச் சூத்திரங்குத்தி முதலியன வும், சிவஞானபோதச் சிற்றுரை, பேருரை முதலியனவும் தமிழ்ப்புலவர்களாலும் சைவசமயப்பெரும்களாலும் தலைமேற்கொண்டு போற்றற பாலனவாம். இங்குக்கறிய நூலுரைகளின்பெயர்களும், நூலாசிரியர் உரையாசிரியர்களின் பெயர்களும் சுருக்கம்பற்றி இவ்வாறுகறப்பட்டன. ஈண்டுக்குறப்படாத பிறநூலுரைகளைப்பற்றியும், ஆசிரியர்களைப்பற்றியும் உள்ள என்மதிப்பு ஒருசிறிதுங் குறைந்ததன்று. வாய்ப்புத்தி விரித் துரைக்கும் அவாவுடையவனே.

அகப்பொருள் இயல்புகளை அறத்தினின்றும் பிறழாதெடுத்து கயம்படவைக்கும் அழகு தமிழ்மொழிக்கே சிறந்ததாகும். தலைவன் தலைகி, பாங்கன் பாங்கி, செவிலி நற்றுப் முதலியோர் இன்ன இன்ன இடங்களில் இவ்வில்லவண்ணம் உரையாடக்கடவுரைன்று வரையறுத்த முறை பெரிதும் இன்புறந்பாலது. அகப்பொருள்விளைவுத் தமிழிற் பாக்கக்கண்ட ஒரு சிலர் இம்மொழி காமங்கிலையேபற்றியதென்று கூறினர்,

அவர்கூற்று, “தோள்கண்டார் தோளைகண்டார்” என்றாங்கு அப்பகுதி யில் ஈடுபட்டு அதனினின்றும் பெயர் ஒண்ணுமைபற்றி எழுந்ததொன்றும். சைவதூல்களை முறைப்படுத்திப் பார்வையிடக்கூடிய நம்பியாண்டார்நம்பிகள் என்னும் புலவர்பெருமான் இறைவனையடைந்து பேரின்பம்து யத்தற்கு வாயிலாக வள்ள அறிவுமொழி இத்தமிழ்மொழியெனக் கண்டு அக்காட்சியைத் திருஞானசம்பந்தப்பிள்ளையார்பெருமைக்குமுகமாக “ஆ ர தே ர ஞ சடையானருணமேவவவனியர்க்கு, வீரதேறுந்தமிழால்வழிகண்டவன்” என்று வெளியிட்டருளினார். ‘சிவபிரான் திருவருட்பேற்றையடைய உலகத்தவர்க்குத் தமிழால் வழிகண்டவர்’ என்னும் இதனால் இது ஞானமொழி எனபதில் ஒருசிறிதும் ஜெயமினரும். எண்டுத் தமிழைச் சுட்டுங்கால் “வீரதேறுந்தமிழ்” என்றார். வீர என்னுஞ்சொல் ‘வேறென்றந்தல்லா அழகு’ என்னும் பொருளதாம். இப்பொருள் சீவகசிந்தாமணியில் “வீரயர்கலசநன்னீர்” என்புழி நக்கினார்க்கினியார்கண்டதாகும். வேற்றுமொழிகட்கில்லாச் சுருங்கச்சொல்லல் விளக்க வைத்தல் முதலிய அழகுகள் இத்தமிழ்மொழிக்கண் மலிந்திருத்தவின் இச்சொற்பொருள் நக்கினார்க்கினியார்கண்ட அவ்விடத்தினும் இங்கு மிகவும் இயைபுடைத்தென்பது நன்குவிளங்கும்.

இச்செந்தமிழ்மொழியாம் நறுநீர்த் தடாகத்திற் பற்பல கிளை நால்களாம் கொடி, இலை, அரும்பு, மலர் முதலியன கிளைத்தெழுதற்கு முதலாகவுள்ளதும், மொழியின்தன்மையை வரம்பிட்டு உரைக்கும் இயல்முதனாலுமாகிய தோல்காப்பியமென்னும் மூலமும், அதன்கட்ட டோன்றி ஏழில்பெறவிளங்குவதும், இன்னும் காலக்கூறு எத்துணை கழியினும் உலகிலையும் மக்கள் ஒழுகலாறும் இனை இனைபடியாக இருத்தல்வேண்டுமென்று புதியபுதிய எண்ணங்களைமேற்கொண்டு ஆராய் வார்க்கெல்லாம் சிந்தாமணிபோல் நீதிப்பொருள்களை வழங்குவதும், நுண்பொருளாம் நறுமணாம் மிக்கதுமாகிய இசோல் திருக்குறளேன்னும் தாமரைமலரும், அம்மலர்க்கண் ததும்பிவழிவதும், விலைவரம்பில்லா மாணிக்கம்போன்ற சௌஞ்சமணிகளானும் உண்ணேஞ்சுக்கி உளம்பெரும்பின்து ஆராய்வார்க்கு “எண்நானென்பதறியேன்” என்றபடி அவர்தங்சிலையும் மறக்கச்செய்யும் பொருளாளிகளானும், கல்லையுங்கரைக்கும் இசை நலத்தானும் சிறந்து திகழ்வதும், படித்தல் கேட்டன்முகமாகத் தன்னை

யுண்பாற்றத் தானுண்டு அன்புருவாக்கிச் சிவவெறிக்கட் செலுத்திப் பேரின்பப் பெருவாழ்வுறுத்துவதும் ஆகிய தீருவாசகமேன்னும்தேனும் கைவரப்பெற்ற தமிழ்ச்செல்வர்க்கு யாதுங் குறையின்றெனினும், கால வெறுபாட்டால் உள்ளாங்கிலை வேவறுபட்டு அதனால் விளையுங் குறைகட்கு அவர் இடனுதல் வருந்தத்தக்கதே. அக்குறைகளாவன:—நஞ்செந்தமிழ்த் தெய்வமொழிக்கு இயல்பின் அமைந்த மாட்சிகளை விளக்கமாக வணர்ந்து உலகினர்க்கு முன்ற்தித் தாழும் பயன் எப்துதலைவிட்டு இதற்கில்லா தனவும் வெண்டாதனவுமாகிய சிலவற்றைச் சிறப்பெனக் கண்டு இதற்கு ஏற்றமுயன்று இடர்ப்படுத்தலும் இன்னேரன்ன பிறவுமாம். வேற்று மொழியாளர் அறியாமையால் நம்மொழியைப் பழித்துரைப்பாராயின் தக்கவாறு ஏதுக்களைக் காட்டி உண்மைகிலையுரைத்து அவரை நன்னெறிப் படித்த முயல்வேண்டும். அங்கெறிக்கு வாராராயின் “நெறியி ணீங்கி யோர் நீரலகுறின், அறியாமையென் றறிதல்வேண்டும்” என்றாக்கு அவர்தன்மைக்கு இரங்கியொழிதலே நாம் மேற்கொள்ளற்பாலதாம். இங்கனமல்லாமல் நாமும் அவரியல்பைக் கைப்பற்றி அவர்மொழிக்கண் இல்லாதகுறைகளை ஏறிட்டுப் பழித்துரைத்தல் நடுகிலைதிறம்பாத் தமிழ்க்குடியிற் பிறந்த நமக்கு ஒல்லாதெதொன்றும். கலாம்விளைத்தலால் எப்தும் பயன் நடுகிலைதிறம்பா நன்னெஞ்சைக் கோட்டமுறைச்செப்தலே யன்றி வேறின்று. மொழியாலிலண்றிச் சமயங்கிலையிலும் இம்முறை மேற்கொள்ளற்பாலதொன்றும். காய்தல் உவத்த விண்றி உண்மைகிலை கடைப்பிடித்துப் பண்டைசிகிழ்ச்சிகளையாராய்ந்து வெளியிடும் இக்காலத் துத் தமிழ்ப்புலவர்களின் அருஞ்செயல்கள் போற்றற்பாலனவாம். புதிய முறையிற்கண்ட கொள்கைகளுள், பொருந்துவன விண்ண பொருந்தாதன விண்ண வென்று அறுதியிட்டு வெளிப்படுத்தற்குரிய வழியைப் பின்னர்க் கூறுவேன்.

தமிழ்ச்செல்வர்காள் !

இதுகாறுங் கூறியவாற்றுல் தமிழின் தொன்மையுஞ் சிறப்பும் ஒருவாறு புலப்படுமேயன்றி முற்றவெடித்து விளக்கப்பட்டனவாகா. தாலீபுலாகநியாயமாகச் சுருங்கியங்கிலையிற் சில எடுத்துக்காட்டப்பட்டன. இனி இத்தகைய மூலப்பொருளாகிய தமிழின் நிலை இக்காலத்தில் எங்கனம் உள்ளதென்று ஆராயப் புகுவோமாயின் அது வருத்தந்தருவ

தொக்கும். இம்மொழியை முறையாகப் பயில்வாருஞ் சிலரே. பயிற்றுங் கல்லூரிகளுஞ் சிலவே. நம் அரசினர்மொழியாகிய ஆங்கிலத் தால் நெருக்குண்டு இது தங்கும் காந்து அங்கு மின்குஞ் சிறிது உறைவிடம்பெற்று ஒல்கியிருக்கின்றது. போற்றவாரின்மையால் வேற்றிடம் பெயர்தற்கும் வழியில்லை. ஆர்வமிக்குப் பயிலமுயல்வாரும் பொருள்வருவாயைக் கருதிப்பின்வாங்குகின்றனர். பொருள்வருவாயைப் பொருட்பித்தாத தகுதியுடையார்க்கு இதன்கண் விருப்பமுண்டாதல் அரிதாகின்றது. சில இளைஞர் காலத்தின் விரைவிற்கேற்றவாறு ஒரு நூலையேனும் அழுந்தியாராயாமல் நுனிப்புல்மேய்ந்து இக்காலநாகவிக்கு திற்கு ஒத்தவண்ணம் எங்கனும் உலாவித்திரியும் பத்திரிகைகளில் வெளிப்படுஞ் சிலகட்டுரைகளைப் பயின்று அம்மட்டில் தம் கல்வி முற்றிய தாக நினைந்து தாழும் அம்முறையிற் காலங்கறிக்க எண்ணுகின்றனர். பண்டைக்காலம்போலக் கற்றவல்ல பெரும்புலவர்கட்கு முற்றாட்டாக சிலம் பொருள் முதலியன கொடுத்துப் பேனும் புரவலரும் இலர். ஆரவாரமின்றி அறிவுவிளக்கங்கருதிக் கல்விபயின்று அடக்கமே மற் கொண்டொழுதுவாரைப் பெருமைப்படுத்துவாரும் சுருங்கினர். போவிப் பயிற்சியும் போலியறிவும் அப்போலியறிவுடையாரைப் பாராட்டுதலுமே எங்கனும் மல்கள். ஆங்கிலமொழிப்பயிற்சியால் உயர்தரப்பட்டம் பெற்றிருட் சிலர் தமிழழுயுங் கடைக்களித்து ஒருசிறிது பயின்றதும் வேற்றுமொழியாற் றும் எத்திய பெருமையை இதன்முகமாக வெளிப் படுத்தவேண்ணிப், பண்டையேர் சிறந்த முறையில் ஆராய்ந்தெழுதிய நூலுரைகளைக் குறைக்குறத் தலைப்பட்டுத் தங்குறையை வெளிப்படுத்து விரைனார். அவர்குறை யறிவுடையாருட் சிலர்க்கண்றி ஏனையேர்க்குப் புலப்படாததாகவின் அவ் வேணையோர் மலிந்த இவ்வுலகத்தாராற் பாராட்டப்படும் பேறுபெற்று மீண்டும் மீண்டும் அவர் தம் இயற்கையை வெளிப்படுத்த முயல்கின்றனர். ஒருநூலையோ உரைவையோ ஒருவர் மறுக்க எண்ணுவராயின், அந்நாலுரைகளின்பொருள்களை ஆசிரியரின் கருத்தின்வழி முதலில் அறிதல்வேண்டுமென்றே. அங்கனம் அறிதலிற் றம் உழைப்பைப் பயன்படுத்தாமல் மறுத்துரைக்க விரைவார்செயலை எண்ணொன்பே! வைரமணியின் தூயவெண்ணிறவொளியை மஞ்சள் நிறமென மாறுபடக்கண்டு அக்காட்சி ஏதுவாக இது வைரமணி அங்கென ஒருவன் கூறவானுயின் அஃது அவன் கண்ணின் குற்றத்தா

லாயதன்றி வேறென்? சிலர் வேறுவழியில் தாம் உயர்ந்த நிலையை யடைந்திருப்பதாக வெண்ணிட, தமிழிலும் தம் புலமை மூற்றுப்பெற்ற தாக வுலகங்கொள்ள விழைந்து, தமிழிற் பாட்டுப்பாட முயல்கின்றனர். அந்தோ! அவர் பாட்டை சினையுங்கால் தமிழ்மொழியாளர்செயல் இத் தகையதுபோலுமென்று பிறமொழியாளர் என்னி நகையாடற்கிலக் காகின்றதே என்று வருந்தவேண்டியதாகின்றது. “செல்வப்புதல்வரே சீர்வங்கவியாம்” என்றபடி புலஸர்க்குப் புலமைப்புதல்வராகப் பிறக்கும் இயல்பினவாகிய பாட்டுக்களைக் கருக்கொள்ளாது பொறையுயிர்க்கவேண் னின் எங்னனமாம? தமிழ்த்துறையில் ஒருசிறிதும் பயிலாத சிலர் தம் பதவியேம்பாட்டால் ஒரோவமயம் இன்னேரன்ன அவைக்களங்களில் தலைவராக வீற்றிருக்கும்பேறுபெருங்கால் அவர் கூறும் உபதேசம் எத்துணைப் பயனுடையதாகுமென்பதை நீங்கள் அறிவிர்கள். அவரை உயர்பதவிக்குக் கொண்டுவந்தமொழிப்பயிற்சியில் அவர் செலவிட்ட காலத்தையும் முயற்சியையுங் கூறுபடுத்துக் கால் அல்லது அரைக் காந்கூறு தமிழுக்கு உபயோகப்படுத்தியிருப்பாராயின், அவர் உபதேசங்களைள்ளற்பாலதாகும். அங்குமின்றிப், “பண்டிதர்நடை கடினமாத விற் பயனுடையதன்று” என்றின்னேரன்ன உபதேசங்களைச் செய்வரேல் அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம். சிறந்த நடையில் எழுதுவார் மிகச்சிலரே. அவர்களும் இவர் ஆரவாரத்தில் ஈடுபட்டுத் தம் இயற்கை யைக் கைவிடுவாராயின் அந்நடவணப்பை யாண்டுக் காண்பேம். இவ்வுபதேசகர்களுத்துப்படி எது நல்லநடையென்று தெளியப்படுகின் அது நகைவிளைக்கும். பிறமொழிகளிலுள்ளசொற்களை மிகுதியாகக் கலந்து இலக்கணவரம்பின்றி எழுதப்படுவதே எளியநடையென்பது அவர்களுத்து. இங்கிலைபைக் கடைப்பிடித்துள்ளாரே இக்காலத்துப் பலராவர். இயல்பிற் பரந்து கிடக்கும் இவ்வெளிய கொள்கைக்கு இவர் உபதேசமும் இன்றியமையாததுகொல்! எளியநடையாவது இலக்கணப் பிழையின்றித் திரிசொற்கள் பெரிதும் விரவாமல் இயற்சொற்களால் இயல்வதாகும். இவ்வெளிய நடையையும், திரிசொற்கள் பெரிதும் விரப்பி அரியநடையையும் எழுதப்படும் பொருள்களுக்கு, ஏற்றவாறு புலவர்கள் பகுத் துணர்ந்து மேற்கொள்ளல்வேண்டும்.

இனி நம் அருந்தமிழ் நண்ணிலைப்படுதற்குச் செயற்பால் காரியங்களைச் சுருக்கிக்கூறுவேன். உலகத்துவழுங்கும் பலமொழிகளிலும்

உள்ள ஆரிய பலகலைகளைல்லாம் தமிழ்மொழியில் வரல்வேண்டும். ஆங்கிலமொழியிலும் வடமொழியிலுமிருந்து மொழிபெயர்க்கவேண்டிய சிறந்தநூல்கள் பலவுள்ளன. உயிர்த்தொகுதிகளைப்பற்றினவும் மற்றை நிலையியற்பொருள்களைப்பற்றினவுமாகிய நூல்களும், இரசங்யங்முதலிய செயற்குப் பயண்படும் நூல்களும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப் படல்வேண்டும். மேலைத்தேயத்துப் பண்டிதர்கள் தம் பேருழைப்பாற் புதியமுறையிற்கண்ட சிறந்த ஆராய்ச்சிநூல்களைல்லாம் ஒவ்வொன்றுக்கு தமிழில் வெளிப்படல்வேண்டும். இதற்கு ஆங்கிலமும் தமிழும் உடன்கற்ற புலவர்கள் துணைபுரியவேண்டும். வடமொழியினின்று மொழிபெயர்க்கவேண்டிய மூலநூல்கள் பலவுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக நம்தேபத்தாராற் பிரமாண நூல்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இருக்கு முதலிய வேதங்களும் அவற்றின் முடிபொருளாக விளங்கும் உபநிடதங்களும் தமிழ்நிலத்தார்வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்புநூல்களாகவுள்ள ஆகமங்களும் ஆசிய இன்னேரங்ன மூல நூல்கள் எத் துணை ஆயிரம் ஆண்டுகளாகியும் இன்னுங் தமிழிற் செவ்வியமுறையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரவில்லை. ஒரோ விடங்களிற் சிலர் இவற்றை மொழிபெயர்க்கத்தலைப்பட்டிச் செவ்விய முறையிற் பயண்பட இயற்றலாம் ரூது இடைக்கண் ஒழிந்தனர், அவர் அத்துணைதானும் முயன்றதுபற்றிப் பாராட்டக் கடமைப் பட்டுளோம். அவர்க்குத் துணைபுரிவாரும் இல்லை. எவ்வாறு வெளிப்படுத்தினாற் பயண்படுமென்பதைத் தெரிந்துகொள்ள அவர் முயலவில்லை. எத் துணையோ ஆயிரங்காவததூரங்களுக்கு அப்பாலுள்ள ஆங்கிலதேயத்தார் தம் மொழிகளில் இவ்வரிய வேதாகம உபநிடதங்களைப் பொருட்டுமிகு மொழிபெயர்த்துப் பலவகைச் சிறந்த ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொன்றுதொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டுவரும் நம் தமிழ்மொழியில் இதுகாறும் அவை வெளி வராமை ஒரு குறையேயாம் தெளிவான தமிழ் உரைநடையிற் பல்வகை ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் அவை வெளிவரல்வேண்டும். மூலநூல்கள் உள்ளவாறு வெளிவங்தமின் அவற்றின் நலங் தீங்குகளைப்பற்றி ஆராய் வார் ஆராய்க. மூலம் முற்றும் தமிழில்வருதற்குமுன், அவற்றின் உட்பொருள்களைப்பற்றி ஆங்காங்களுள் சிற்கில் குறிப்புக்களைக்கொண்டு நம்தமிழ்வல்லார் ஒரு முடிவுக்கு வருதல் சிறந்தமுறையன்று. இன்னும்,

வடமொழிக்கண்ணுள்ள அளவை நூல்களும், சுவையாராய்ச்சிநூல்களும், பெருங்காட்டியங்களையாராய்தற்குக் கருவியாகவுள்ள நூல்களும், பொருணால்களும், அறிவுநூல்களும் பிறவும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். இச்செயற்கு வடமொழியோடு தமிழ்பயின்றூர் பலர் வேண்டும். நம் தமிழ்மொழியின் ஆக்கத்திற்கு ஒருதலையாக வேண்டு வனவற்றுள் இம்மொழிபெயர்ப்புச் செயலும் ஒன்றும். இது பற்றியே தொல்காப்பியனான்றும்,—

“ தொகுத்தல் விரித்த ஞாகைவிரி மொழிபெயர்த்
தகர்ப்பட யாத்தலோ டனைமா பினவே ”

என்ற நூலின்வகைகளுள் ஒன்றுக் இம்மொழிபெயர்ப்பையும் கூறினார். இவ்வரியகாரியஞ் செய்தற்குரிய நிலையத்தை இன்னோன்ன சங்கங்களின் உறுப்புக்களுள் ஒன்றுக்கொண்டு பலர்க்கூடிச் செய்தல்வேண்டும்.

இனி, ஆராய்ச்சி, செய்யுள், உரைநூல்களைப்பற்றி ஒரு சிறிது கூறுவேன். சிறந்த பண்டைத்தமிழ்நூல்களைச் செவ்வனம் ஆராய்து அவற்றிற் பொதிந்துகிடக்கும் நூண்பொருள்களைத் தொகுத்துப் பல ஆராய்ச்சிநூல்கள் வெளிப்படுத்தல்வேண்டும். பெரும்புலவர்களால் அரிதிற் நேடித் தொகுத்த இரத்தினக்குசியல்போன்ற பழந்தமிழ்நூல்களெல்லாம் கிளைக்கக்கிளைக்கப் புதிப்புதிய சுவைநலங்களைத் தோற்றி இன்புறுத்தும்கிளையினவாகும். அவ்வின்பச்சுவைகளை அழுக்கி யாராய்து துய்க்கும் புலவர்கள் “யான்பெற்ற வின்பம் பெறுக இவ்வையகம்” என்றபடி மற்றையோர்க்கும் அளித்தல்வேண்டும். ஒருமொழி யின்சிறப்பு மதிநுட்பநூலோடுடைய புலவர்பெருமக்களின் ஆராய்ச்சியுரையால் வெளிப்படும் அத்துணை வெற்றுகொறிகளால் ஆகாது. இந்கொறியில் இந்றைஞான்று தலைப்புவார் கிலருளர் எனினும் அன்னை அங்கைங்கண்டு போற்றவாரின்மையால் அவ்வருள்செயல் நன்கு விளக்க முறவில்லை. நம் பண்டையோர்போதைத் திருங்கியமுறையிற் செய்யுள் நூல்கள்பல அவ்வாற்றுதையாரால் வெளிவரல்வேண்டும். முன்னுள்ள செய்யுள்கள் பலவிருப்பப் புதியனவேண்டுதல் மிகையெனக் கருவு வரக்கூடினார். நம் பரதகண்டத்து மொழிகளெல்லாம் கிளைப்பிறழாது என்றால் திருங்கியமுறையிற் நிகழ்தல் மூலநூல்களெல்லாம் செய்யுட்களால் ஆக்கப்பட்டமையானோயாம். ஒருசெய்தியைப் புலழுடையார் உள்

என்கொள்ளுங்கால் அது செய்யுண்முகமாகக் கேட்கப்படுதல்போல் வழக் குச்சொன்முகமாகக் கேட்கப்படுதல் இன்பம்பயவாது. நீண்டங்கள் மறவாமல் உள்கொட்டாற்கு மியலாது. ஒருஷிகழ்ச்சிகையச் சிறந்தபுலவன் கூறுதல்ரோற் பிறர் கூற அறியார். கூறப்படும்பொருள் சிறந்ததாக விருப்பினால் கூறுவோன் புலவன் அல்லனேன் அது பிறர்நெஞ்சிற்றங்கி யின்புறுத்தலாற்றாது. அரசரிமையும் புலமையும் வாய்ந்த சைவமன் னர் ஒருவர் தம் உண்மைச் சமயக்கொள்கையையும் மறந்து வேந்றுச் சமயநூலில் ஈடுபடார்த்தது செய்யுளின்பத்தினாலேபாம். மீண்டும் அவனை அவர்சமயக்கையில் திட்புமுறப்பினித்துவமாக்கிப்பதும் செய்ய வின்படுமையாம். “கல்வியே கற்புடைப் பெண்டிருப் பெண்டிர்க்குச், செல் வெப் புதல்வரே யீர்க்கனவியாச்-சொல்வளாம், மல் லல் வெறுக்கையா மாண்வை மண்ணுறுத்துஞ், செல்வமு முன்னு சிலர்க்கு” என்றபடி புலமைக்கு மகப்பெறு ஈர்க்கக்கியாயின், கவிபாடும் ஆற்றலில்தார் புலவருலகத்தில் மக்கட்பேறில்லாவாழ்க்கையை யுடையவராவரங்கே. ஆதலின், புலமைவாழ்க்கையிற் சிறப்பெய்த எண்ணுவாரெல்லாம் செய்யுள்பாடும்வன்மையுடையாராதல்வேண்டும். அவ் வன்மையைப் பயிற்சி முகமாகப் பெருக்கிக்கொண்டு சிறந்தநால்களும் சிலர்க்கு” எழுத மூஸ்ரங்காண்டும். அதனேடு பழைய சிறந்தநால்களும் உரையெழு தப்பிடாதவைகட்டகெல்லாம் உரைவரைதலையும் மேற்கொள்ளல்வேண்டும். நாலாசிரியர் அரியகருத்துக்கூடுவாலாம் உரையாளர் உதவியாலெயை உலகமுனர்ந்து இன்புறுதிக்கிறது. பெருபநாசிரியாகிய உரையாசிரியர் களின் உதவி இல்லையாயின் பண்டை உயர்நால்காம் கருவுலங்களிற் கொடுத்துவத்து விலைவாம்பில்லாப் பொருள்மளிகீர் குவியல்களை மாம் எங்களும் பெறுதல்கூடும்? வட்டையாறியில் குத்திக்கூராகிய பாளினி யாளிதும் உரையாளாகிய புதக்கலியார் பெருமைசிறந்து விளங்குகிலை அறியாதார் யெவர்? நாலாசி சியர் உள்ளக்கட்டுக்கையை தானுகியாகியாக்கு தெளிவுபெற வெழித்தெழுதும் வன்மையாளரே உண்மை யுணர்வுகியாவர். யார்யார் எவ்வெத்திறத்து நால்களிற் பயிற்கிமிக் குடும்பாரோ அவனார் அவ்வத்திறத்து நால்களுக்கு உரையெழுதப் படுகிறீர்கள்கூடும். அங்கையின்றிக் கல்லாத மெற்கொண்டொழுங்க தவ அடைத்தாம். சைவநூலில் ஒருஷிறதும் பயின்றறியாதார் ஒருவர் கூலத்தலைமளியாகத் திகழும் திருவாகம் திருவிழைப்பாக்களுக்கு

முற்றும் உரையெழுதித் தமிழ்ரைந்தியை வெளிப்படுத்தியுள்ளார். இத்தகையார் தம் தகுதிக்கு இயலாத இவ்வுயர்நூல்களுக்கு உரை கணப்புகுந்து உண்மைப்பொருள் காண இயலாததோடு மரபுக்கு முர ஞாகவும் பல எழுதினர். பிழைப்பட்டவெல்லாவற்றையும் ஈண்டு விளக்கல் மிகையாதவின் ஒன்று காட்டுவேண். “நானு செனுள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார், வானோர் பிரசனென்னை யாண்டிலனேன் மதி மயங்கி, யூனு ருடைத்தலைமே ஒண்பலிதே ரம்பலவன்” என்னும் திருப்பாட்டில் மதிமயங்கி என்பதைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டு ஆரும் வேற்றுமையுருபுவிரித்து மதிமயக்கழுற்ற பிரமனது தலையோட்டிற் பலி தெரும் அம்பலவன் என புடித்துக்காட்ட அறியாமல், அதனை வினையெச்சமாகக்கொண்டு மதிமயக்கத்தை அம்பலவர்க்கேற்றித் தம் மதிமயக்கத்தைப் புலப்படுத்தினார். இன்னோன்ன பலவள். ஒரு புலவன் காலக்கழிவுநோக்காது நெடிதாராய்ந்து ஒரு நூற்கு உண்மையாரை தன் வானுளில் எழுதிமடிப்பினும் போதியதே. பிழைப்படப் பலவெழுதவிலும் பிழையறங் செப்பனிட்டு ஒன்று எழுதுதல் நன்றாம்.

மொழிபெயர்த்தல், செப்யுனுால்யாத்தல், பண்டைநூல்களுக்கு விளக்கவரையெழுதல், ஆராய்ச்சியுரைவரைதலாகிய இன்னோன்ன துறைகளைல்லாம் நம் தண்டமிழ் வளர்ச்சியிறுதற்கு ஏற்றனவாம். இத்துறைகளிற் புலவர்பொமக்கள் தலைப்படுதற்குத் தக்க பொருள்வருவாயிருத்தல் இன்றியமையாததொன்றே. இதற்கென்செயலாம்? தமிழ்நாட்டுச்செல்வர்கள் கடைக்கணித்தல்வேண்டும். இக் கரங்கைத்தமிழ்ச்சங்கம்போன்ற சங்கங்களின்வாயிலாகச் செல்வர்கள் தக்கவாறுபொருளுத்துவிபரின்து அப் புலவர்பெருமக்களைப் பொற்றுத்தல்வேண்டும். பொருள் படைத்தவர் ஒவ்வொருவரும் தத்தம்பெயரால் ஒவ்வொரு துறைக்கும் இத்துணைப்பொருள்கொடுப்போமென முன்வந்து சங்கங்களின்வாயிலாக வெளியிட்டுப் புலவரை ஊக்குதல்வேண்டும். தமிழ்நாட்டுத் தலைகாரங்களிற் குணக் குற்றங்களை யாராய்தற்குரிய புலவர்கழகங்களையமைத்து அக்கழகத்தார் எனிலைதிறம்பாமல் ஆராய்து மதிப்பீடும் நூலுரை முதலியவற்றிற்குத்தக்கவாறு பொருட்பரிசிலும் பட்டங்களும் வழங்கல்வேண்டும். இச்செயன்முறை பெரிதும் தமிழ்நாட்டுச்செல்வர்களைப் பொறுத்ததாகும்.

புலவர்க்கு வறுமையேர்தல் பண்டிதொட்டு உள்ளதே. அதற்குக் காரணம் அவர் புலமைச்செல்வத்தைப்போற் பொருட்செல்வத்தைச்சட்ட கிருப்பமும், முயற்சியும், உபாயமும் மேற்கொள்ள வையோகும். 'முநானாற்றை ஆராய்வோமாயின், புலவர் வறுமைத்துண்பம் பல வெளியாம். பெருஞ்சித்திரனுரெண்ணும் புலவர்பெருமான் குமணவள்ளை நோக்கி, "வாழுநாளோடியாண்டிபலவாக" எனத் தொடங்கிக் கூறியபாட்டில் தம் தாய், மனைவி, குழந்தைகள், சுற்றுத்தாராகிய இவர்கள் பசியால் வருந்துதலைக்கறம் பகுதிகள் கண்ணஞ்சையுங் கரைப்பனவன்றே! ஆனால் இவர் வருத்தங்கண்டு அக்காலத்துவள்ளுக்கள் இவர்களை எவ்வாறு பேணினர் என்பதற்கு அக்குமணவள்ளல் வரலாறு ஒன்றே போதியசான்றாகும். உண்மையாகவே தம்மைப் பாடி வந்த புலவர்க்கு உயிரையும் வழங்க ஒருப்பட்டவரன்றே நம் தமிழ்வள்ளல். ஆ! ஆ! அவர் கொடைக்குணத்தை எண்ணன்று கூறுவேன்! உள்ளபொருளை ஸம் புலவர்க்கிந்து உடன்பிறந்தார்க்கு அஞ்சிக் காடுறைகாலைத் "தலை கொடுவருவார்க்கு ஆயிரம்பொன் தருவேன்" எனப் பறைசாற்றிய தமிழ்யார்செயலை அண்புடையார்களை நம் வள்ளற்பெருமானுக்கு மறைவிற்கற அதுகேட்டஞான்று அவ்வள்ளார் முகம் மேற்கொண்ட மலர்ச்சி, அரசியன்முடிகுட்டத்தொடங்கால் மந்தரைகுழுத்சியால் வனம் போக்க முயன்ற கைகூக்கியின் கடுஞ்சொற்கேட்டு "அப்பொழுதலர்ந்த செந்தாமரயினை" வென்ற இராமபிரான்முகமலர்ச்சியினும் விழுமியதன்றே. இராமபிரானுக்கு நாடுகின்குதலும் குமணவள்ளுக்கு உடல்கீங்குதலும் அம்மலர்ச்சிக்குக் காரணங்களானமை ஈண்டுக் கருதற்பாலது. அவ்வள்ளல் தன் மகிழ்ச்சிக்குக் காரணமாகக்கருதியது, "இறந்தஞான்று பெற்ற தாயும் பினமெனவெறுக்கச் சீயோடு புழுவும் மண்ணும் சேரும் இச் சென்னிக்கு ஓராயிரம்பொன் விலைமதித்தனன் என் அருமைத் தம்மு' என்பதோகும். இங்ஙனம் தம் உயிரையும் புலவர்பொருட்டு வழங்க ஒருப்பட்ட வள்ளுக்கள் வாழ்ந்தகாலத்துப் புலவர்வறுமை நெடிது கில்லாதொழிந்திருக்குமென்பது கூறுவேண்டா. புலவர்மாட்டு வள்ளல் கள் வைத்த மதிப்பிற் கோர் எல்லையில்லை. எத்துணவுறுமைகேநினும் மதிப்பிலார்தரும் பரிசிலைப்பெறுதற்கு அக்காலத்துப் புலவர் ஒருப்படித னும் இல்லை. இதனால் வறுமைமுதலியவற்றைக் கருதித் தம் தகுதியினின்றும் இழிதலாகாதென்பது புலவர்களுக்கு இன்றியமைபாது மேற்

கொள்ளற்பாலதோன்றென்பது போதரும். வருங்கியும் தங்கடமயைச் செய்தல்வேண்டும். கற்றல் பொருள்பெறுதற்கன்று; அறிவைப்பெருக்கி அதனால் இன்பதுகர்தற்கேயாம். புலவர்கருத்து இவ்வாரூதல்வேண்டும். புரப்பார்க்கருத்துப் பொருட்கொடையிற் செல்லல்வேண்டும். புலவர்களைப் பாதுகாத்து அவர் செங்காவாற் பாராட்டப்படுதலினும் செல்வர் பெறும்பேறு வேறு யாதுளது? காலத்தாற் கவரப்பட்ட செல்வருட் புகழுடம்படுகொண்டு இன்றும் எம்மோடு அளவளாளி இன்புறவார் புலவர் பாடும் புகழ்ப்படைத்தாரன்றே! கற்றவர்க்கு ஈத்துவக்கும் பேறில்லாதார், செல்வம்படைத்தும் ஒளியும் புகழும் இலராய் விலங்கோடு ஒப்ப உண்டு களித்துத் துஞ்சம் இயல்பினரே யாவர். ஆதலாற் செல்வர்களே! புலவரைப்போற்றுதல் நும்மைப்போற்றுதலாகும். ஆதலீன், தமிழ்ஸ்ரீகுதி இன்னோன்ன துறையில் இறங்குமின்கள்! செல்வம் படைத்த ஞான்றே புலஸ் பக்கவிருக்க விழையின்கள்! பற்பலவாற்றானாஞ் செலவழிக்கப்படும் நும்பொருட்கூறுகளுள் ஒன்று புலவர்க்கெனச் செய்யின்கள்! அவிச்சவையினும் இனிய கவிச்சவையை நுகர்மின்கள்! சூம் பூதவுடல் வன்மையற்றிருக்கும்ஞான்றே புகழுடலின் ஆக்கத்திற்கு வெண்டுவன புரிமின்கள்! அழிதன்மாலையதாகிய செல்வத்தைக்கொண்டு அழியாப்புகழை வளர்த்தற்குரிய நெறியைக் கைப்பற்றுமின்கள்! புகழெரன்றே வலவனேவா வானலூர்தியாகிய புண்ணியப்பயனும் நங்கட்காம். “அரச்சனை பாட்டே யாகு மாதலான் மண்மே எம்கைச், சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்” என்று அருண்மொழித் தெவரும், “தித்திக்கு மணிவார்த்தை யின்னுஞ் சின்னுட் டிருச்செலியி வருந்தவும்” என்று பரஞ்சோதிமுனிவரும் கூறியாக்கு மறைபாடும் பெரும்புலவமையும், பொன்மலை வெள்ளிமலைகளாகிய பெரும்பொருளும் காய்க்கப்பெற்று எவ்வுயிர்க்கும் உயிராகவிளங்கும் பரமாத்தியாகிய திறை வரை சுந்தரமூர்த்தினாயனார், மாணிக்கவாசகர் முதலிய அருட்புலவர் திருப்பாடல்களைக் கேட்கவிழைந்தனரென்றால் அவரால் இயக்கழுதும் நாம் புலவர்பாட்டில் அவரவருத்திருத்தல் எங்கனம் அணுமதும்?

இனி, இக்காலத்துத் தமிழ்பூரப்பான் எழுந்த சங்கங்கள் கல்லூரி களைப்பற்றிச் சிறிது கூறுவேன். தமிழ்வளர்த்தலையே பெருநோக்கமாகக் கொண்டு எழுந்த சங்கங்கள் பலவற்றுள் மதுரைத்தமிழ்ச்சங்கமும்,

இாக கரங்கைத் தமிழ்ச்சங்கமும், எம் நகரங்களிலிருந்து தோண்றிய சங்கங்கள் பலவுற்றுட் சிலவுமே இப்பறவை தம் கடமை யைப் புரிந்துவருகின்றன. இற்றைக்கு இருபத்துமூன்று யாண்டுகள் ஆக்குமுன்னர் ஓர் உத்தமரின் தூய எண்ணத்தில் அரும்பி அதன்பய மூக இதுகாறும் செவ்விகுலையாத பாதுகாக்குஞ் துணைவரைப்பெற்ற சிளங்கும் மதுரைத்தமிழ்ச்சங்கம் பலமானாக்கர்களுக்கு உணவுகளாடுத் துத் தமிழ்கற்பித்துத் தாங்கிபெற்றார்க்குத் தகுதிப்பத்திரமும் ஓரளவு பொற்பாரிசும் உதவித் தனித்தமிழ்ச்சங்கல்விக்கு வரம்பிட்டு வளர்த்துவருஞ் செய்தி பாராட்டத்தக்கடை. இன்னும் அது தன் நோக்கங்களைல்லை வற்றையும் மூற்ற நிறைவேற்றுதற்கும் பொருளாளர் உதவியை வேண்டி விற்கின்றது. இக்கரங்கைத்தமிழ்ச்சங்கத்தின் சிலையை இறுதியிற் கூறுவேண்டும். சம்பாத்தி நகரங்களில் முளைத்த சங்கங்களிற் பல, சில யாண்டுகளாகக் கண்ணிழிப்பதும் உறங்குவதுமாகக் காலத்தைக் கழிக்கின்றன. பொருட்குறை நோடுதயென்று நீங்கள் சினைக்கக்கூடும் அண்வில்லைப் பொருளிருந்தும் அது நற்காரியத்தில் எங்கனம்பொருந்தும்? எம் தனவைசீயர் கணக்கற்ற பெரும்பொருளைப் பல்பாண்டுகளாக இவ்விச்சியதேபத்திலுள்ள சைவ வைணவ ஆலயங்களுக்குச் செலவிட்டிருக்கின்றனர். தெப்பவத்தியை மக்களுக்கு உண்டாக்குதற்கு இவ்வறங்கள் பயண்படுவனவெனினும் அதற்கு இன்றியமையாக சாதனமாகிய கல்வியையன்றே முதன்மையாகவைத்துப் போற்றல்வேண்டும். சில ஆண்டுகளுக்குமுன்வரை வடமொழி வேதபாடசாலைகளுக்கும், வடமொழிக் கல்லூரிகளுக்கும், பெருஞ்சோற்றில்லங்களுக்கும் பொருளை ஈரி இறைத்துவந்தனர். சின்னாக்கள் ஆகலைக்கல்லூரிகளுக்கும் வழுக்கத்திலைப்பட்டுவருகின்றனர். இவ்விருத்திலும் செலவிடப்பட்ட பொருட்குறைகளில் ஒரு சிறபகுதியைனும் கொண்டு நம் அருமைச் செல்தமிழ்த்தெப்பவத்திற்குத் திருக்கோயி வைமத்திலர். தமிழ்த்தெப்பவத்தை வழிபடும் மானுக்களுக்குப் பெருஞ்சோற்றில்லங்களைமத்திலர். இக்குறையையெடுத்துப் பல அன்பர்கள் அடுத்துத் தாக்குவில்லைப்பொழுது எம்மாவர்களங்களிலைவுற்றில் தமிழ்த்தெப்பத் திருக்கோயில்கள் அமைத்துத் தயியிழப்பின் கீர்த்தனை ஆக்கு ஓர் அனாக கல்வி கற்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அங்கெலியும் உயர்தரசிலையில் இன்னும் பயிற்றப்பட்டில்லை. பல்யாண்டுக

ளாக வடமொழிலுக்கு பொருள்செல வழித்த முறையில் தமிழ்மொழிவளர்ச்சிகுறித்துச் செலவிடாமைக்குக் காரணம் இதன்பெருமையை அவர்களுக்கு எடுத்துச்சொல்லுவாரில்லா மையும், யாரோனும் தமிழ்ச்சுவையுணர்ந்தார் சொல்லவிரும்பின் அவர் சொல் மதிக்கப்படுதல் இல்லாமையும், வடமொழியாளர் செல்வாக்கு இவர்களிடை மிகுதிப்பட்டிருந்தமையுமேயாம். வடமொழியாளர் தம் மொழியைப் பேணுதற்பொருட்டுச் செல்வரைத் தூண்ட முயல்வது அவர்கடமையே. அது பற்றித் தமிழைப் புறக்கணித்தொதுக்கும்படி அவர்கள் உபதேசிக்கவில்லை. நாம் நம் தனியை மறந்திருப்போமாயின் கம்கு சினைவுறுத்துவார் யாரே? எம்மரனினர் புதியமுறையில் எவ்வற்றத்தையும் முதற்கட்டோடாக்குதல் அரிது. அறிவாளரொருவர் தொடங்குவாராயின் அ வர் முறை யைப் பின்பற்றி மற்றையோரும் அங்கற்காரியத்திற்கேறவிற் பெரிதும் விரைவுமேற்கொள்வார். இங்கு குணம் ஒன்று வருங்காலத்தில் நலமளிக்கும் தகையது. இதற்கு எம்மவுருள் ஒருவர் தக்கவாறு வழிகாட்டியுள்ளார். அவர்கள், ஸ்ரீநாடாசர் திருவருட்பாங்கால், காணுடுகாத்தானிலே எம் தன்வைசிய மரபிற் சிறந்த சிவஞ்ஞச்செல்வராகவும் அருட்கவியாகவும் விளங்கிய பட்டினத் தடிகளைக் குலமுதல்வாரக்கொண்ட சல்வப்பெருங்குடியிலே தொன்றிய திருவாளர் Sir மு. அண்ணுமலைச்சேட்டியாரவர்களே யாவர். இவர்கள் சிதம்பரதலத்தில் ஆங்கிலம் வடமொழிகளுக்கு அமைத்த பெரிய கல்லூரிகளைப்பத் தமிழ்மொழிக்கும் ஸ்ரீமீனுட்சிதிருப்பெயரால் ஒரு கல்லூரியமைத்துப் பாதுகாத்துவருகின்றார்கள். இத்தொடக்கம் ஸ்ரீநாடாசர் திருமுன் நேர்ந்தழையால் இனி நம் தமிழ்நாட்டுமுழுதும் இம்முறை மேற்கொள்ளப்படுதற்கு இது நன்னியித்தமாகுமென்பதில் ஜூயின்று. இவர்கள் முறையைத் தழுவி மற்றையோரும் தமிழ்நாட்டில் ஒள்ளு ஒவ்வொரு பெரியகாங்களிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உண்டு உடை முதலிய உதவிகளைச் செய்து தமிழ்கற்பிக்கத் தலைப்படுவாராயின் இங்காடு சில ஆண்டுகளிற் பல கல்விச்செல்வர்களைப் பெற்றுத் திகழ்வதாகும். தமிழ்கற்க விரும்பும் நம் நாட்டு ஏழைச் சிறுர்க்கு உணவுகொடுத்தாலன்றி அவர்கள் கல்வியில் தலைப்பட்டார். பசிப்பினியென்றும் பாலியாற் பற்றப்பட்டார் கல்விச்சுவையை மிசைய எங்கனம் விரும்புவார்? மாணுக்கருக்கு உணவுகொடுத்துக் கற்பிக்கும்

கல்லூரியமைத்தலாகிய நல்லறம்புரிவார், உலகத்துமக்கள் உடல்லத் திற் குளியதும் உயிர்ஸலத்திற்குளியதுமாகிய இருவகைப்புண்ணியங்களை யும் ஒருங்குசெய்தவராவர். ஓளிடத்தில் ஒருநாறுசிறுவர்க்கு உணவு கொடுத்துக் கற்பிக்கும் தனித்தமிழ்க்கல்லூரி இதுகாறும் நம்நாட்டில் அமைத்தில்தே. இத்தகையாகிலையம் ஒன்றைக் கண்டு நம் கண்ணுங் கருத்தும் குளிருங்காலம் என்று வாய்க்குமோ! வேண்டுவார் வேண்டு வன அருளும் இறைவன் நும் செவ்விய உள்ளத்தில் நின்று இவ்வரும் பெருஞ்செயலில் நும்மை ஊக்கி அருளுவாராக.

புண்ணியசீலர்களே!

இனி, தமிழ்நிலத்தினாகிய யாமென்லாம் ஒன்றுகூடிச் செய்ய வேண்டிய பெரும்பணி ஒன்றுள்ளது. அஃதாவது, தமிழ்க்குப் பல்கலைக்கழகம் ஒன்று அமைத்தலேயாம். நஞ் செந்தமிழ்த் திருமொழியோ நம் அரசினால் உயர்தனிச்செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிகளுக்குரிய இலக்கணங்களுள், மக்களால் வழங்கப்படாமை முதலிய வேண்டாதனசில நீங்க, இன்றியமையா ஏனைய இலக்கணங்களெல்லாம் நிரம்பப்பெற்ற தொன்றுகும். இதனை வழங்குமக்கள் வாழும் இடமோ இச்சென்னைத்தலைநகரைச் சார்ந்த நிலப்பரப் பிற் பெரும்பகுதியாகும். இதன் கிளைமொழிகளுள் ஒன்றுகிய ஆங்கிரமொழியை வழங்கும் நம் சுகோதார் நமக்கு வழிகாட்டியுள்ளார். இப்பொழுது உள்ள ஆங்கிலக் கல்லூரிகளிற் சிறந்தநால்கள் செவ்விய முறையிற் பயிற்றப்படவில்லை. பாடங்களாக வைக்கப்பட்ட நாலுரைகளில் எத் துணையோ பிழை மலிந்தனவும், பயனில்லாதனவும் உள்ளன வென்று பண்டிதர்களாற் பல்லாண்டுகள்க்கக் குறைக்கப்பட்டுவருகின்றது. பாடபுத்தகங்களை பாராய்ந்தமைப்போர் உண்மைநூலுரைகளைக் கண்டு அமைத்தலில் தம் பொறுப்பைச் செவ்விதிற் செலுத்தாமையை இக்குறைக்குக் காரணமாகும். புதியனவாக எழுதப்படும் நூலுரைகள் எவ்வாறுபினும், அவற்றை ஆக்கியோரின் கிடைமுயற்சியை அவர்தம் புத்தகங்களைப் பாடங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று. செவ்வியமுறையில் திருத்தமான நால் எழுதுவார் உள்ளனரினும், அன்னர் இக்காலத்து ஆரவாரதிகளிக்குத் தக நடங்குகொள்ள அறியாராய்த் தம் நாலுரைகளை உண்மைப்புலவர் கண்டு உவகையுறு

தலையே விணுக்கு அவ்வளவில் அடங்கி ஒழுகுகின்றனர். இதனால் செவ்யியறால்கள் ஆங்கிலக்கல் ஓரிகளிற் பாடபுத்தகங்களாக வங்கம் தங்கு இயலாதொழிலிக்கின்றன. இன்னேன்ன குறைகளின்மை நடக்க வேண ஒரு பல்கலைக்கழகம் அமையுமாயின் ஒழுக்கூடுபாம் பாடபுத்தகங்களாதற்குத் தகுதியுடையன இன்ன, தகுதியில்லாதன இன்ன என்று ஆராய்தற்குரிய உரிமை மதுரைத்தமிழ்க்கங்களும் இக் கருத்தைத் தமிழ்க்கங்கம் போன்ற சங்கங்களுக்கு இருத்தல்வேண்டும். இச்சங்கங்களால் அமைக்கப்படும் புலவர்க்கட்டம் இச்செயலை மேற்கொள்ளல் வேண்டும். அக்கட்டத்தார் ஆராய்ந்து உடன்பட்டவற்றையே பல்கலைக்கழகத்தார் பாடபுத்தகங்களாக ஏற்றுக்கொள்ளல்வேண்டும். இம் முறையை மேற்கொள்ளுத்தற்கும் நம் அருந்தமிழ்மூலம் பல்வகைக் கலைகளையும் பயிற்றுதற்கும் நமக்கென ஒரு பல்கலைக்கழகம் இருத்தல் இன்றியமையாததே. இப்பொழுது அதற்குரிய குழ்ச்சிகள் தமிழன்பார்களால் மேற்கொள்ளப்பட்டுவருதலை நோக்க நம் உள்ளாம் மிகவும் உவகை யுறுகின்றது. இச்செயற்குருஞ்செயலிற் பெரியிருகிய நிலைனீரிரும் முதற்றுங்கிற குளைந்து முயற்சுவேண்டும். திருவநூட்பாங்கால் முயற்சி திருவினையர்க்கும்.

ஈம் செந்தமிழ்மொழியை செவ்விதித் தயிற்றும் கல்லூரிகளி னைக்காம் பிற சமயங்களிலே முரணுமல் நம் சமயங்களைகளோ மானுக்களுக்கு ஏனிதிற் புலனும்வண்ணங் கற்பித்தல்வேண்டும். தெய்வமாக வழங்க கல்வி திறந்த பயனுடையதாகாது. “கற்றிபோன் கலைகளும் கலைக்குடை ஆரித்தும்” என்ற பெரியார் திருவளமூழியும் கல்வியின்பயன் கட்டுப்பொறித்து கிளைத்து வழிபட செய்தலில்லை என்ற அறிவுதற்கும் கடவுளியின்முதலியனாவும், வழி படுமுறை முதலியனாவும், மைறால்கீடுப்பயின்றுள்ளூழியித்தெரியா. எல்லாம்கவல்ல இல்லாவத் “கற்றவர் கிழுக்குஞ் வந்பக்களீ” யாதவின், அங்களியின் இயல்பு அறிதற்குறியவழியைக் கல்வியின்தொடக்கமுதல் மீற்கொட்டலை ஏற்கிறது. இக்குறிப்பை ஈம் தமிழ்மூதாட்டாசிய நூல்வையார் கீற்றாரு விற் பெறுப்பொருள்பொது அருளிய “ஆத்திருடி, கோள்ளை வேய்வதோன்” முதலிய ந்தங்கள் கங்கு வசியிதுத்துவனாவும். மக்கள் குரியபொதுவொழுஷ்கங்களையும், சமயம்புற்றிய சிறப்பொழுஷ்கங்களையும் ஒருவகை ஒருங்கு ஏப்புத்தகுரியவழி சமயதாற்பயிற்சியானவையும்,

ஆதலின் நம் சிறுர் பயிலுதற்குரிய பாடங்களுள் சமயக்கொள்கைகளைப் பற்றியபாடமும் ஒன்றும்படிசெய்தல் தமிழ்க்கல்லூரிகளைநடாத்தும் தலைவர்களால் மேற்கொள்ளத்தக்கதொன்றும்.

இனி, இக் காங்கைத்தமிழ்ச்சங்கத்தைப்பற்றிச் சில கூறவேண்டுவது என் கடமையாகவுள்ளது. இச்சங்கம் இறைவன் அடிசௌர்ந்த திரு. வே. இராதாகிருட்டின பிள்ளை B.A. அவர்கள் தம் நல்லுள்ளத்திற் பதித்த செழுமையிக்க வித்தினின்றுங் கிளைத்தெழுந்ததாகும். தூய்மை மிக்காருள்ளத்தினின்றும் தோன்றுவது பிற்காலத்தில் எங்கிலைபிற் செழித்துவளரும் என்பதற்கு இச்சங்கமே சான்றாகும். அவர்கள் பருவடலையான் அறியேனுமினும் அவர்களுக்கு முன்றேன்றியவர்களும் இற்றைஞான்று இச்சங்கத்தைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்து வருகின்றவர்களும், செந்தமிழன்பரும், ஆங்கிலமும் தமிழும் நன்கு கற்றரும், உத்தமசூணிதியும், என் இனிய நண்பரும் ஆகிய திருவாளர் த. வே. உமாமகேசவரம்பிள்ளையவர்களின் உயர்ந்த குணஞ்செயல்களே அவர்க்கு இளையாளின் திலையையும் இற்றென்று கீஸ்ப்பனவரம். அவர் நண்ணுடைம்பை நம் அகக்கண் கண்டு களிக்கின்றது. அங்கல்லவருள்ளத்திற்பதிக்கு வெளிப்பட்ட இக்கல்விக்கழகம் நாடோறும் திங்கடோறும் ஆண்டுதோறும் புதியதிய திருத்தங்களை மேற்கொண்டு பற்பல அரிச தமிழ்ப்பணிகளை இயற்றிவருகின்றது. இது பெத்தாக்கி புகழ்சிலையம் என்னும் சுவடி-நிலையம், கைத்தொழிற் செந்தமிழ்க் கல்லூரி, திங்கள்வெளியிடு முதலியவற்றைத் தன் உறுப்புகளாகக்கொண்டு எல்லாநலன்களும் ஒருங்கமைந்த தலைவரைப்பெற்றுத் தான்செய்ய வேண்டியசெயல்களைச் செவ்வன் ஆற்றிவருகின்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் திருந்தியமுறையிற் கல்வியை ஊட்டுகின்றது. இக்கழகத்தினின்றுங் திங்கள்வெளியிடாகத் தோன்றிய தமிழ் போழிலோ தான்தேன்றிய சிலதிங்களுள் தமிழன்பர்களின் உள்ளத்தைக் குளிர்விக்கும் உள்ளாறையார் தண்ணியனிதழிலையும், அரும்பொருண் மணமிக்க வெற்றுமொழிசிரவாத் தண்டமிழ்ச் சொற்றிரளாம் நறுமல்த் துணர்களையும் உதவித் தமிழ்சிலத்தை மிகவும் இன்புறுத்திவருகின்றது. வெற்றுமொழிப்பயிற்சியால் வெதும்பிய அன்பர்கள் இப்பொழிலை படிவார்களாயின் அவ்வெப்பம் ஒழியப்பெற்றுச் செந்தமிழ்த் தட்பத் தடல் இன்புறுதல் ஒருதலை, இத்தமிழ்ப்பொழிற்கு இதழாசிரியராக

என் இனிய நண்பர் திருவாளர் R. வேங்கடாசலம்பிள்ளையவர்கள் அமைந்தது மிகவும் மகிழ்ச்சிதாத்தக்கதாகும். இவர்களுடைய செந்தமிழ்ப்புலமையும், சிறந்தநடையிற் செய்யுள்பாடு ம் வன்மையும், தெள்ளிய இனிய உரைநடை எழுதுந்திறனும், ஆரவாரமின்றி அடங்கிய தோற்றுமும், உயர்ந்த சூணங்களும் எண்ணுதோறும் என் மனத்தை மிகவும் இன்புறுத்துகின்றன. மற்றைத் தமிழன்பர்க்கும் அன்னவே. இச்சங்கத்தாரின் உண்மைப்போன்பே இவர் அருஞ்செயற்குக் கைம்மாருகின்றது. இன்னேரன்ன அருஞ்செயல்களை டேர்க்கொண்ட இச்சங்கத் தின் வேலையோ மிகப்பெரிது. இதற்குத் துணைக்கருவியாகவள்ள பொருள்வருவாயோ மிகச் சருக்கம். இச்சங்கத்தின் அருமைத்தலைவராகிய திருவாளர் உமாமகேசவரன்பிள்ளையவர்களும் எனை அன்பர்களும் ஆண்டுதோறும் உதவிவரும் பொருளைக்கொண்டே இல்து இத்துணை அரியவேலைகளை ஆற்றிவருகின்றது. இங்ஙனம் ஆண்டுதோறும் பல ஸிடத்தினின்றும் சிறி கசிறிதாகத் தொகுக்கப்படும் பொருளைக்கொண்டு இப்பணி நடைபெறுதல் ஒருவகையில் எல்லோருமின்கும் இது நிலைக்களனுதலைப் புலப்படுத்துமாயினும், இங்ஙனமே கடைபோக இயற்றுதல் அரிதாசலான் இதற்குத்தக்க பொருள்மொத்தமாகத் தொகுத்தமைத்தல் இன்றியமையாததாகும். பண்டைக்காலத்துப் பொருள்புலவர்களையெல்லாம் பொருட்கொடையாலும் பிறவற்றாலும் தம் உயிரினுக்கிறப்பப் போற்றிவந்த சோழமன்னவர்கள்வாழ்ந்தநாடன்றே இது! செந்தமிழ்க்கல்வியைச் சைவசமயத்தோடு வழங்குதற்கு எழுந்தசைவமடங்கள் பல விளங்கப்பெறுகின்றதும் இங்காடன்றே! அம்மடங்கள் பண்டு செய்த தமிழ்ப்பணிகள் அளவில்லாதனவாகும். அம்மடங்களில் விளங்கிய சைவசிலர்களாகிய அத்துறவறச்செல்வர்களால் வெளிப்பட்ட செய்யுணால்கள் எத்தனை? சிறந்த உரைநால்கள் எத்தனை? அவர்பாற் கசடறப்பயின்றீர் எத்துணையர்? அம்மடங்களுக்குத் தலைவராக இற்றைஞானருள்ளார் தம்முன்னையோர்போலத் தாழும் தமிழ்ப்பரிபாலனத்திற் றலைப்பட்டு இன்னேரன்ன தமிழ்ச்சங்கங்களுக்கும் உதவி புரியலாமே! அவர்கள் இதனை உள்ளகொள்ள அவர் உளத்துறை தெய்வத்தை யாம் வேண்டுதலேயன்றி வேறென்செயக்கடவும்! மற்றைநாடுகள் யானைகளையும் முத்தாக்களையுமுடையனவாக மக்கட்கு இன்றியமையாச் சோற்றை மிகவுடையதன்றே இச்சோழவளங்காடு. இச்செல்ல

நாட்டில் அருமருந்துபோற் ரேண்றிய இச்சங்கத்தை அடித்த மாணவர்க்குச் சோறிட்டுத் தமிழ்கற்பித்தலன்றை இங்ஙாட்டின் பெருமைக்கு ஏற்றதாகும். இங்குள்ள பொருளாளர் மனங்கொள்வாராயின் இஃது இயலாததொன்றே? பிறமொழிக்கல்லூரிகளுக்கு ஒருதிங்கட்டு எத்தனையாயிரமோ செலவாக இச்செந்தமிழ்த்தயின் திருக்கோயிற்குத் திங்களொன்றிற்கு ஓராயிரமேனும் பயணபடுத்தல் வேண்டாவா? இத்துணைவருவாயுள்ள மூலப்பொருள் தொகுத்தல் பெருங்காரியமா?

தமிழ்க்கண் அன்புமிக்க திருவுடையீர்!

நும் வாழ்நாளிற் பற்பல பகுதியாகச் சௌகிடப்படும் பொருட்களுள் ஒன்று இதற்கெனத் தனிப்படுத்துதலை முன்வருவீராயின் இது சிறைவேறுதற்கு எத்துணைநாட்செல்லும்? ஆ! எம் நகரத்து வைசியச் செல்வருள் ஒருவர் மனங்கொள்வாயின் அவருதவியே இதற்குக் கண்டு மிகுவதாமே! தமிழ்ச்சுவைக்கு அவாவுற்றுச் சுந்தரர் மாணிக்கவாசகர் முதலிய அருட்பெருங்களிகளை இரந்த சிவபிரானுர்க்குத் திருக்கோயில் புதுக்க எம்மவருள் ஒரு குடும்பத்தார் தனிமையிற் பதினைந்து நாறு யிரங்களுக்குமேற் சௌகிட்டிருக்கின்றனரே! அத்தகையார் அப்பெரு மாற்கு இன்சுவையமுதலாவது இத்தமிழென யுணர்வுரேல் இதற்கு ஒரு நாறுயிரமுதலால் பெரிதாகுமோ? இச்சோழவளாநாட்டில் அளவிறந்த சிலப்புதுகிளையுடைய பெருஞ்செலவாகள் பலா இருக்கின்றனரே! வேற்றுநெறியிற் கணக்கிறந்த பொருள்களை வாரியிழைக்க மனம் ஒருப்படும் அவர்கள் இன்னோன்ன் தமிழ்ச்சங்கவளாச்சிக்கு உதவிக் கிடைத் தற்காலிய புகழையும் புண்ணியத்தையும் கைப்பற்ற இதுகாறுங் தாழ்த் திருத்த வென்னையோ! துணைத்துணைநன்றியையும் பணைத்துணையாக ஏற்றுக்கொண்டு பாராட்டும் இச்சங்கத்தின் பயன்றநுகுணத்தை யுணர்ந்த நீவிர் இதற்குப் பணைத்துணை யுதவுவீராயின் இதுகூறும் புக முரையெல்லாம் நும்பெலவாமன்றே. இங்ஙாட்டுச் செல்வர்களாகிய நும்மனேர் உள்ளங்களும் எம் த ஏவைசியப்பு புண்ணியசீலர்கள் உள்ளாக ஞம் இச்சங்கவளர்ச்சியில் ஒன்றறப்பட்டிப் பொருஞ்சுவிபுரிந்து மகிழுப் பெருங்கருணைத் தடங்கடலாகிய இறைவன் றிருவநுள் பாலிப்பராக.

ஐயன்மீர்!

இதுகாறுங் கூறியவாற்றுற் கல்வி மக்களுக்கு இன்றியமையாத தெண்பதூஉம், அதனைத் தாய்மொழியாகிய தமிழ்மூலம் பயில்க்கவண்டு

மென்பதூஉம், தமிழின் தொன்மையும் சிறப்புக்கரும் தொல்காப்பிய முதலிய இலக்கணநூல்களானும் பலவகை இலக்கியநூல்களானும் சமய நூல்களானும் விளங்குமென்பதூஉம், தமிழ் பிறிதொன்றினின்றும் தோன்றுத் தனிமொழியென்பதூஉம், இதன்கணுள்ள அகப்பொருள் முறைவனப்புக்கள் சிறந்தனவென்பதூஉம், இஃது அறிவுமொழி யென்பதூஉம், இக்காலத்து இதன்திலைமை இன்னவென்பதூஉம், போலி முறைகளைக் கணிஞ்து திதனை வளர்க்கவேண்டுமென்பதூஉம், வளர்த்தற குரிய வழிகள் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி செய்யுனால் உரைநூல் வரை தன் முதலியனவென்பதூஉம், அத்துறைகளிற் றலைப்படும் புலவர்களைப் பொருட்பரிசில் பட்டங்க எளித்துப் போற்றல்வேண்டுமென்பதூஉம், பண்டைப் புலவர்களினியல்பும் அவர்களைப் பாதுகாத்த வள்ளல்களினியல்பும் இன்னவென்பதூஉம், புலவராற்பாராட்டப்படுதல் செல்வர்க்கு இன்றியமையாததென்பதூஉம், இக்காலத்துத் தமிழ்வளர்ப்பானெழுந்த சங்கங்களின் இயல்பு இன்னவென்பதூஉம், பெரிய தனித்தமிழ்க் கல் ஓரிக் எமைத்துப் பன்னாற்மாணவர்க்கு உணவளித்துத் தமிழ் பயிற்றல்வேண்டுமென்பதூஉம், தமிழ்ப்பற்கலைக்கழகம் ஒன்று விரைவில் திலைபெறச்செய்தல்வேண்டுமென்பதூஉம், தமிழ்ப்பள்ளிகளில் மொழிப் பயிற்சியோடு சமயதுறப்பிற்சியும் மாணவர்க்கு வேண்டுமென்பதூஉம், இக் கரங்கைத்தமிழ்ச்சங்கத்தின் மேம்பாடும் இதற்கு வேண்டுவனவும் இன்னவென்பதூஉம், தமிழ்நாட்டுச்செல்வர்கள் தமிழ்வளர்ச்சியிற் பேருக்கமுடையாய்த் தக்கவாறு பொருளுதவிபுரிந்து போற்றவேண்டுமென்பதூஉம், திருவநூண் முன்னிற்கவென்பதூஉம், பிறவுமாம்.

இத்துணைக்காலம் என் சிற்றுரைக்குச் செவிசாய்த்துப் பொறுமையனியை மேற்கொண்டு விளங்கும் பெரியோகிய நுங்கள் நன்றியை நினைவுட்கொண்டு என் உளமார்ந்த வணக்கத்தை நுமக்கு உரிமைப் படுத்துகின்றேன்.

போற்றுங் தமிழும் புலவரும் வாழ்க்கலன்று
சாற்றங்க காந்தைத் தமிழ்ச்சங்கம்—ஏற்றமொடு
பல்லாண்டு வாழ்கவருள் பாலித் ததுபுரக்கும்
எல்லோரும் வாழ்க இனிது.

கம்பராமாயண இன்கவித்திரட்டு.

[சங்க-ம்பக்கத் தொடர்ச்சி]

நகர் நீங்குபடலம்.



இராமன் அயோத்திநகரினின்று நீங்கியதைக் கூறுவது.

“கைகேபிபை நோக்கீக் “கானம் இன்றே போகின்றேன், விடையும் கொண்டேன்” என்று கூறிய இராமன், தசரதனை நேரிற் கண்டு விடை பெற்றால், அவன் வருத்தம் அதிகப்படுமென்று, அவன் வைகிய திக்கு நோக்கித் தெண்டம்செய்து விட்டுக் கோசலீமாளிகையை அடைந்தான். அவன் மகுடம்வைனந்து மன்னர்க்குரியின்னங்களுடன் வருவானென்று மனத்துள்ளினைத்து மசிழ்மீக்கூரன் திர்பார்த்திருந்த அவள்ளதிரே அவன் குடைபிடிப்பார் சாமரைசீசாவார் முதலிய பரிசன ரொருவருமின்றித், தோண்றுத் தலைகளாக விதி அழைத்துக்கொண்டிருந்தெல்லத் தரும் வருந்திப் பின்தொடரத் தன்னந்தனினுப் நடந்துவந்து தாள்பணியக் கண்டு, அவள் திணுகப்பட்டிரு, “முடிகுட இடையுறு எதுவேனும் உள தாயதோ ?” என்றார். அவன் கூப்பிய கையனும் “உண் ஆசைப்புதல் வன், எல்லா நற்குணங்களும் நிரம்பியவன், என் அருமைத்தம்பி பரதனே முடிகுடுகின்றுன்” என்றான்.]

256. “முறைமை அன்றென்ப தொண்றுண்டு; மும்மையின் நிறைசூணத்தவன், நின்னி னும் நல்லனால், குறைவில் வன்;” எனக் கூறினார், நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினார்.

இ - ள். “(முத்தோனிருக்க இனோயோன் முடிகுடுதல்) முறை யன்று என்றுகூறும் ஒரு வார்த்தை உண்டு: (அதுவேயன்றி) அவன் உன்னி (தத்துள்ள நற்குணங்களி) னும் மும்மடங்கு (க்கு அதிகமான) நற்குணங்களுடையவன்; நல்லவன்; (அரசாள்வார்க்கு வேண்டிய வேறு குணம் எதுவும்) குறைவில்லவன்” என்றார் (கோசலீ).

சு.ஏ.கு.

செந்தமிழ்

ஒன்று, ஒருவார்த்தை யென்றபொருள் குறித்தது. கைகேசி சூழ்வினைப்படலம் காந்-ம்பாட்டில் மகனே! “ஒருவார்த்தை உண்டு; (அது) உன் தந்தை உனக்கு உரைப்பதாகியதொருவார்த்தை யென்றார்ஸ்” என்று பொருள்படிம், ‘ஒன்றுனக்கு ஒருவார்த்தை மைந்த உரைப்பதோர் உரையுண் டென்றார்ஸ்’ என்பதிலும், நிந்தனைப்படலம் சூசு-ம் பாட்டில் ‘ஒன்றுகள்’ என்பதிலும் ‘ஒன்று’ ஒருவார்த்தையெனப் பொருள்பட வருதல் காண்க. மும்மை - மூன்று (“இருமைவகை” என்ற குற ஞரையைப் பார்க்க). அது ‘மும்மையின் நிறைத்துணத்தினன்’ என்பதில் ‘மும்மடங்கு’ எனப் பொருள்படநின்றது. மும்மையின் - மூன்று மடங்கினைக் காட்டிலும் அதிகமாக. காட்சிப்படலம் ககு-ம்பாட்டில் “மும்மடங்கு பொலியும் முகத்தினன்” என வருதல் காண்க. ‘ஒன்றுண்ட தல்லது’ ‘நல்லனேர்’, பாடபேதங்கள்.

“பரதனே- தங்கமாம் முடி சூரியன்றுன்” என்று கோசலீ கேட்ட பேரது, ‘தன் மகன முடியை இழுக்கின்றான் ; அம்முடியைத் தன் மாற்றவள்மகன் பெறுகிறான்’ என்று சிறிதும் வருந்து தல் இல்லா மல் “பரதன்) சின்னிலும் நல்லனால்; அரசாஞ்சும்தகுதி) குறைவில்லை” என்று அவள் கூறியதற்குக் காரணம் அறிவிப்பாராய் “நாவல்வர்க்கும் - மறுஇல் அண்ணினில் வேற்றுமை மாற்றினான்”என்றார். கோசலீயின மன நலம், அவனைகொக்கிப் பரதன், ‘இராமனால், குகன் உடன்பிறந்தானுகக் கொள்ளப்பட்டவன்’என்றுகூறினமாத்திரையே, அவள் சுகனைஉள்ளிட்டு ‘நைவீரல்லீர் மௌந்தீ’ எனத் தாய்மைபாராட்டிபதாகக் கம்பர் வேறே ரிடத்திற் கூறியிருப்பது இங்கே கூறியதோடுசேர்த்துச் சிந்திக்கத் தக்கது.

[கோசலீ, இராமனானோக்கி,] “அரசன் ஆஜைன கடவாமையே உனக்கு அறமாம்; உன் தமிழ்க் கு அரசை அண்புடன் அளித்து அவனேனுகிடி ஊழி வாழி” என்றார். அவன், அதுகேட்டு, மிகமகிழ்வற்று “அண்ணேயே, என்னையன் என்னை நன்னென்றிஉய்த்தற்கு அருளிப ஆணை மற்றிருஞ் ருண்டு”என்றார். “அது யாது ?” என, “வனத்தில் மாதவரோடு பதி ஞான்காண்டி வாழ்ந்து மீண்டு வருவாயாகன்வருஞ்” என்றார். எனவே, அச்சொல் நெருப்புப்போலச் செவிக்குள்ளாறத், தேங்கித் தினகத்து, ஏங்கி இளாத்து விம்மி வெதும்பி வெய்துயிர்த்து விழுந்து புலம்புவாளானான்.

கம்பராமாயண இன்கவித்திரட்டு

சாதன

“அரசன் உன்னை ‘மகுடம் சூடு’என்றது வஞ்சமோ! அது வஞ்சபன் ரூபி னும், நஞ்சமே! அதனால்கான்செத்தேபோவேன் ‘நீ வனம்செல்வாய்’ என்றது கேட்க, என்மனம் அஞ்சகின்றது; மிகவும் அஞ்சகின்றது!!’” என்றாள். மனம்புழுங்கி வருந்தினாள். “ஆ; அரசன் அருள் இருந்தவாறு நன்று! நன்று!” என்றுகைத்தாள். இப்பெருந்துண்பத்தைக்கண்டு நின்ற இராமனைப்பார்த்து “வனம்செல்வது என்று?” என்றாள். “மன்னன் கோபிக்க என்ன குற்றம் செய்தாய்!” என்றாள். “தருமம் என்மட்டில் இல்லையோ! என் ஆஸி அழிய, யான் என்ன தீவினை செய்தேனே!” என்றாள். கன்று பிரிந்த கறவைபோலக் கதறிக் கலங்கினாள்.

இவ்வாறு வருந்திக்கிடந்த கோசலையை இராமன் இருகையாலும் ஏந்தி யெடுத்து எழுச்செய்து, “மெய்யனுகிய நம் வேந்தனைப் பொய்ய னுகச்செய்யலாமோ?” என்று அவளோத் தேற்றுவானுப், நன்மையும் உண்மையும் பொதிந்தனவும் அச்சமயத்துக்கு அமைந்தனவும் அவள் ஏற்றுக்கொள்ளுதற் கிணயந்தனவுமான இன்சொற்களை மென்மையாக வற்புமுத்தி அவள் தேற்றுமாறுகூறி, “என் அருமைத்தம்பியை அரசக்செல்வம் அடையச்செய்து, என் அன்புமிக்க தந்தையை மறந்தும் பொய்புகலாத வாய்மையாளனுக்கி, வனத்தில் மாதவருடன் தவஞ்செய்யும் வாழ்வையும் பெற்றேன். பிறந்தனாற் பெறும்பேறு பிறிது யாது? உலகமெல்லாம் ஒருங்கே ஒழிந்தாலும் அரசனைகைடக்க அடியேனுலாகுமோ? ஆதலால் நீ வருந்துதல் தவிர்ந்திடுக” என்றாள். அவள், “அப்படியானால், அரசன் ஆணைக்கு மாரூக, நீ வனம்செல்லவேண்டா மென்று நான் சொல்லவில்லை; நீ வனம் செல்வாயென்று கேட்டவடனே, தானே திறந்தொழியாதிருக்கின்ற என் வல்லுயிரை மாய்த்தகற்றாது வைத்திருக்கும் வன்மனம்படைத்த என்னையும் நீ காட்டுக்குச்செல்லும் போது கூட்டுச்செல்வாயாக” என்றாள்.

அவன், “என்னைப்பிரிந்து வருந்தும் அரசனைத் தேற்றுமல், என் ஆடன் காட்டுக்குவருவது தருமமாகுமா, ஆகாதென்பதை அறிகின்ற பில்லை. என் தம்பி இராச்சியபாரத்தை ஏற்றபோன், அரசன் தவஞ்செய்ய வனஞ்செல்லும்போது, அவனுடன்சென்று, அவனுக்கு உதவி செய்யும் துணைவியாகி நொன்புகள் செய்வாயாக. முன் விசவாமித்திர முனியுடன் வனம்சென்று பல வித்தைகளும், பெற்ற

சாது

செந்தமிழ்

வந்ததுபோல, இப்போதும் வனஞ்சென்று பல நலங்கள்படைத்தவ னுய்ப் பதினுலாண்டுகள் பதினுலுங்களாகக் கழிய விரைவாய்வரு வேன்; பார்ப்பாய்” என்றான். எனவே, அவள், “வேண்டுமானால், பரதன் அரசாள்க. நான் அரசனை வணங்கி யிரந்து இராமன் காட்டுக்குச்செல் லாமல் தடுப்பேன்” என்று தனக்குத்தானே குறிக்கொண்டு புறப்பட்டாள். புறப்பட்டவளை இராமன் வணங்கி அவளையும் அரசனையும் வருத்தம் மாற்றவல்லவள் சுமித்திரையென்று அவள் மாளிகைக்குச் சென்றான்.

கோசலை கைகேயியின் மாளிகைக்குப்போய், அரசன் கிடந்த இடம் அடைந்து, உயிர் அழிய, உடல்விழுத்துபோல, அவன் விழுந்துகிடந்த தரையிலே தானும் விழுந்தாள். விழுந்தவள், அவளைநோக்கி, “அரசர்க் காசே! ஆதித்தண்போல அனைத்துலகும் செல்லும் ஆழியாய்! பலமில் லாதென் பலமே! தரித்திரன் பெற்ற தனமே! தரையிலுள்ளார் தவப் பேரே! செல்வத்தின் செல்வமே! கல்வியின் கல்விபே! மறைகளின் நிலைக் களமே! அருளின் உறைவிடமே! என்றும் பிரியாத நீயும் இராமனும் பிரிதற்கு ஏது யாது? பிரிவது தகுதியோ? முறையோ? மதியோ? விதியோ? இதனால் உன் அடியேங்களான அவனும் யானும் அடையும் நிலையை அறியாமையேனோ? கலங்கிக் கதறுகின்ற தமியேனுக்கு ஒன்றும் உரைக்கின்றுயில்லை! இது அழகோ!” என்று குறியும், அவன் வாய்த்திறவாமையைக்கண்டு “ஜூயோ! ஒளிமிகுந்த உடல் பொலிவிழுந்திருக்கின்றது. உன்னுதற்கரிய கொடிய நோயைத் தான் உற்றிருக்கின்றன எனும் அதனை உணரும் உணர்வொழிந்திருக்கின்றான். அதனால் அங்கோய் இன்னதெஈச் சொல்லாதிருக்கின்றான். அது யாதென்று என்னால் அறியமுடியவில்லை. அறியும்படி மகனே! மன்னன் நிலையைப் பார்க்கவருவாயாக!” என்று அலறினாள். அந்த ஒசைகெட்டவடனே, அரசரும் முனிவரும் அச்சமயத்துக்கொவ்வாத அவ்வோசைக்குக் காரணம் யாதென அறியும்படி வசிட்டனை வெண்ட, அவன்சென்று அரசன் நிலைமைபைக் கண்டான்.]

257. இறந்தான்லன் அரசன்; இறவாதொழிவான்லன்; மறந்தான் உணர்வென்றுன்ன, வன்கே கபர்கோன் மங்கை அறந்தாள் தயரம் தண்ணோத், துறவாதொழிவாள் இவுளோ; இறந்தார் பெயரும் தண்மை பிறால் அறிதற் கெளிதோ!

கம்பராமாயண இன்கவித்திரட்டு சுஅக

இ - ள். ‘அரசன் (இப்போது, செத்தான்போலத் தொன்றிலும், உண்மையாகச்) செத்தானல்லன் ; (ஆபினும், இனிச்) சாவாதிருப் பானுமல்லன் ; ‘என் செத்தான்போலத் தொன்றுகின்றனன்றால்,) நினைவு (நீக்கி) மறதி அடைந்தி நுக்கின்றான்;’ என்று (ஆராய்ச்சியோடு) நினைந்து (தெரிந்து), ‘துன்பத்தைக் கைகேயி துறந்தி நுக்கின்றான் ; அதனை (அகற்றும்படி போதிக்கினும்) கோசலை அகற்றியொழிக்காள். (இவ்விருவர்போல, ஒத்த குலங்களில் ஒரு தன்மைபினராகப்) பிறங் தோர் (இருவரில் ஒருவர் இயல்பு மாறுதிருக்க, மற்றொருவர் இயல்பு) மாறுதல் (எதனுலைன்று அவர்கள் அறியலாமேயன்றி, மற்றவர்களால் அறிதற் கொள்கிறதோடு) (என்று வசிட்டன் எண்ணினால்).

உன்னல்—ஆராய்வாக நினைதல் ‘சங்க அகாதி). ‘இவள்’ கோசலை கையக் குறித்தது. பெயர்தல்—பிறந்தல் (புறம்) நிலை—நீங்கல் (இலக்கியச் சொல்லகராதி).

[அரசனது துண்பத்தின்காரணத்தைத் துண்பத்துள் முழுகி பிருக்கும் கோசலை சொல்லவல்லால்ல கொன்று வசிட்டன் எண்ணிக், கைகேயியைநோக்கி “அன்னையே, அரசன் அயர்வுக்குக் காரணம் யாது” என, அவள் தன்னால் நடந்தசெப்தியைத் தெரிவித்தாள். உடனே, முனிவன் அரசனைக் கையாலெடுத்து, இருக்கச்செப்து, “கல்வி யறிவுடையாய் ! சோர்தல் வேண்டாம். கைகேயி தான் பெற்ற அரசைத் தானே உன் காதற்புதல்வனுக்குக் கனிந்துகொடுப்பாள்” என்று கூறி அவன்மீது குஜிரந்த பனிசீர்தோய்ந்த காற்று வீசச்செய்து, அவன் சோகம் சீங்க இன்சொற்கூற, அவன் ஒருவாறு தெளிந்து, இராமா, இராமா’ என்று சொல்வானுய்ச் சிறிது உயிர்பெற்றுன். முனிவன், “கைகேயி அரசை அளிப்பாள்; இராமன் அரசாள்வான்; அவன் ஆளா னெல், நாங்கள் வாழ்வேயோ? நீ சாவாதே” என்றான். அரசன் “முனிவர்கோவே!, நான் சாகுஞ்சமயத்தில், இராமனை முடிசூட்டி வன மொகாவாற செய்து என் வாய்மைக்கும் பழுதுவாராமற் காப்பாயாக” என்றான். முனிவன் கைகேயியைநோக்கி, “உன் மகன் இராமனுக்கு அரசம் உன் கணவன் தசாதனுக்கு உயிரும் உதசிப் புகழ்பூண்பாயாக” என்றான். அவள் அழுதுகொண்டு “அரசன், தங் சொற்றவறினால், தங் னுபிரை மாய்த்துக்கொள்வுவென்று சொன்ன, என்சொற் றவறு

மல் இறங்கே தீர்வேண்” என்றார். முனிவன், “முத்தோனைக் காட்டுக் கொட்டி இளையோ ஆக்கு முடிசூட்டல் முறையன்றென்றும் உலகம் ஒப்பாதென்றும் மணவாளான் மடிவாணைன்றும் பழியொழியாதென்றும் பாவம் மேவுமென்றும் பார்க்கின்றூயில்லை! கெடுதியாகப் பிடித்தபிடி விடுகிறூயில்லை! புண்ணுக்குள்ளே புகுகின்ற வெந்தியோ, விடமோ வென்னும் கொடிய சொற்களைக் கூறுகின்றூய்; கணவன் உயிர் பிரியும் கடுஞ்சுனப்கண்டும் கடிகளாவும் இரங்காத கண்ணஞ்சடைய சீ, பெண்ணையோ! பேயேயோ! உயிரையும் புகழையும் ஒருங்கே ஒழிக்கும் உண்ணை ஒத்த தீயோர், உலகத்தில் ஒருவருமில்லை. மகளை, வனம் போவென்று மன்னவன் தன்வாயாற்கூறுமுன் உன்வாயாற் கூறினுய்; மாளா வண்பழிக் களானுய்” என்றார். அது கேட்ட அரசன், கைகேபியை நோக்கி “என்னுயிரைக் காட்டுக்குப்போம்படி சீ ஏவினுயோ அவன் போயினுனே” என்று பின்னும்கூறுவான்.]

258. “கண்ணடென் நெஞ்சம் கனிவாய்க்; கனிவாய் விடம்நான் நெடுநாள் உண்டென்; அதனால் நீன் உயிரை முதலேர உண்டாய்! பண்டே எரிமுன் உண்ணைப் பாவி! தேவி ஆகக் கொண்டே னல்லேன்; வேறேர் கூற்றம் தேடிக் கொண்டேன்!”

இ-ன். “பாவி! நான் (உண்ணை) மனங்களின்து கண்குளிரிக் கண்டென்; (கண்ட) உன் கனிபோன்ற வாய் (ஊறலாகிய விடத்தை (அமிழ்தமென்று) நெடுநாளாக உண்டென்; அதனால் நீ என்னுயிரை அடியோகி (சமூலமாக) உண்டாய்; (யான் உண்ணைக் கல்யாணஞ்செய்த) முன்னளில் (மணவேள்வித்) தீயின்முன்னே உண்ணை மனைவியாகக் கொண்டெனல்லேன்; (மற்று யாதாகக்கொண்டென்றால், இறுதிக் காலத்தில் எண்ணைத் தான் தேடிக்கொள்ளும் கூற்றிருக்கவும் அது போதாதென்று) வேறொரு கூற்றை (ஊன்) தேடிக்கொண்டேன்!.”

முதல்-அடி. பண்டு-முன். கூற்றம்-இயமன்.

259. விழிக்கும் கண்வேவ றில்லா வெங்கான் என்கான் முளையைச் சுழிக்கும் வினையால் ஏகச் சூத்வாய்; எண்ணைப் பொழ்வாய்; பழிக்கும் ஊனுய்; மானுப் பாவி, இனி என் பல; உன் கீழுத்திங் நான்உன் மகற்குக் காப்பின் நான் ஆம் என்றான்,

கம்பராமாயண இன்கவித்திரட்டு.

சங்க

இ - ள். (தன்னையன்றிக்) கானுங் கண் வேறில்லாத என்மகளைக் கொடுமையான காட்டில் ஏகும்படி, துராலோசனைசெய்தாய்; அதனால் என் நுயிரைப்பினந்தாய்; பழியடைதற் குநானுய்; இனிப் பல(பேசி)என் (பயன்); (யான் இறந்தபோது களைப்பட்டிம் தாலியாகிய) உன் கழுத்துக் கயிறு உன் மகனுக்குக் காப்புக்கயிறும்” என்றான் (தசாதன).

கான்-காடு. கான்மூலை-மகன். சுழி-கபடம்; சுழித்தல்-மறைத்தல் (சங்கஅகராதி). சுழிக்கும்வினை-மறைக்கும் செயல்-(பாதனைமுடிக்குட்டல்) இராமனைக் காட்டுக்கனுப்பல் ஆக இரண்டு வரங்கள் வேண்டுமென்று துவக்கத்திலேயே நேராகக் கூறுமல், வரங்களைப் பெற்றுக்கொள் என்ற பின் அவை இவையெனக் கூறிய) கபடத்தொழில். போழுதல்-பிளத்தல். மாணுமை-மாட்சிமைப்படாமை.

இனி என் பல-இனிப் பல (பேசி) என் (பலன்). காப்புக்கயிறு-முடிக்குடிதற்கு முதற்சடங்காகக் கையிற் கட்டும்) இரட்சாபந்தனம். ‘விழிக்கும்கண் வேறில்லா என் கான்மூலையை வெங்கான் ஏக வினையால் சூழ்வாய்’ என் ஒட்டுக.

‘விழிக்கும் கண்வேறில்லா’ என்ற தொடரை ‘வெங்கானுக்கு’ விசுடனமாகக்கொண்டு ‘தீவினைவசத்தால் ஏகதேசமாகத் தன்பால் வந்தார் கண்களான்றி வேறுமக்கள் கண்களில்லாத (குடிவாழ்க்கையற்ற) கொடியகாடு’ என்றும் பொருள் கொள்ளலாம்.

‘சுழிக்கும்’ என்பதற்குச் ‘சுற்றிவாங்கும்’ என்றும் ‘வினை’ என்பதற்கு ‘ஊழ்வினை’ என்றும் பொருள்கொண்டு, ‘சுழிக்கும் வினையால்’ என்பதற்கு ‘(அபாயமான நீர்ச்சுழிபோன்ற தன்னுள்ளே என்னை யிழுத்து)ச் சுற்றிவாங்கும் என் ஊழ்வினை காரணமாக’ என்றும் உரை கூறலாம்.

தசாதன் கைகேயியைநோக்கி ‘உன்னைப் பாஷி! தேவியாகக் கொண்டேனல்லேன்; வேறேர்கூற்றறம் தேடிக்கொண்டேன்’ என்றதும் ‘உன்-கழுத்தின் நான் உன்மகற்குக் காப்பின் நானும்’ என்றதும், அவனது ஆற்றெலு மனக்கொதிப்பை ஒருமுறை கேட்டார், என்றும் மறவாதபடி மனத்தில் அழுந்தும்படி பதிவிப்பனவாய்ச் சோகச் சுவை துரும்புவனவாய்ச் சொன்னயம் பொருள்நயம் தொனியம் ஒருசூர அமைந்தனவாயிருத்தல் நோக்கத்தக்கது.

இவ் விரண்டுபாட்டுக்களின் இறுதியிலுள்ள இனிய கருத்துக்கள் கம்பர்மனத்தே தோன்ற, அவர் அவைகளை அமைத்துக் கடையடிகள் ஆக்கிக்கொண்டு ஏனையடிகளை இனிது சிரப்பியிருக்கும் கவிமுறை கவனிக்கத்தக்கது. இவ்வாறே கம்பர்க்கிள்கள் பலவற்றிலும் வேறு உயர்ந்த கவிஞர்கள் சிறந்தனவாக இயற்றியுள்ள செய்யுள்களிலும் தலைமையான கருத்துக்கள் முடிமணிபோலப் பெரும்பாலும் இறுதியடிகளில் அமைக்கப்பெற்றிருத்தல் அறியத்தக்கது.

[தசாதன், வசிட்டனைக்கொக்கிக், கைகூயிபைச் சுட்டிக்காட்டி “இவளை வெறுத்து விட்டேன். இனி இவள் என் மனைவியில்லை. பாதனை மகனுக்கருதேன். அவன் என் ஈமக்கடன் இயற்றுதற் குரியனுகான்” என்றார். பின்பு, அதுவரை தான் பாராதிருந்த கோசலையைப்பார்த்து, “என்னைக் கண்டால், என் துண்பம் அதிகமாமென்று என்னைக்கானாலும் சென்றவன் உண்ணையும் பார்க்கவில்லையோ?” என்றார். அதன்பின், அவள் இராமன்பிசிவால் அடைந்த துயரத்தைத் தானிருக்கும் அன்பிலைகளிடு நீங்கித் தலைபொருட்டு வருந்து கின்றுளைந்துமிகுந்து, அவள் வருத்தத் தைக் குறித்து வருந்து வானுபினான். அதைக் கண்டு, அவள்; எல்லாம் மாற்றவளாகிய கைகேசி செய்கையேயென்றும் கணவன் இவ்வாருமென்று எதிர்பாராமல் அவனுக்கு வரங்கொடுத்துவிட்டு வருந்து கின்றுளைன் றும் தெரிந்து, அவனைத் தேற்றுவாளாய் “இரசமன் மீண்டு வருவான்” என்று தேற்றுதல்வராத்தை செப்பினாயினும், மனத்தினுள்ளே மகன் திரும்பிவருவானாலுல், மன்னன், வார்த்தைபொய்த்து வன் பழி அடைவானென்று வருந்தினான்; “மன்னு! வாய்மையைக் காக்க மகனைக் காட்டுக் கலுப்ப வரம் அளித்த மாண்புடைய சீ அம் மாண்புக்கு மாருக மகன்பொருட்டு வருந்தினால் உயர்ந்தோர் ஒப்பாராதலால், அவ் வருத்தம் பொருத்தமற்றதென அதனை அகற்றுவாயாக”; என்றார்.]

260. போவா தொழியா னென்றாள் புதல்வன் தன்னைக்; கணவன் சாவா தொழியா னென்றென் றுள்ளாம் தள்ளுற் றப்பவாள்; காவாய் என்றாள் மகனைக்; கணவன் புகழுக் கழிவரள்; ஆ!ஆ! உயர்கோ சலையாம் அன்னம் என்னுற் றனளே!

இ - ள. (கற்பில்) உயர்ந்த கோசலை, மகனை (க் குறித்துக் கருதி அவன் காட்டுக்கு)ப் போகாதிரானென் றெண்ணினாள்; (அதனால்)

கம்பராமாபண இன்கவித்திரட்டு

சகை

கணவன் இறவாதிரானன்றென்னி யென்னி மனம் தடிமாறி மயங்கி னுள்; மகனை (மனத்துள்ளே எதிர்முகமாக்கி, மகனே! நீ காட்டுக்குச் செல்லாமல் உன்தந்தையை)க் காப்பாயாக என்று (மனத்துள்ளே) கூறி னுள்; (அவன் அவ்வாறு செய்தால்) கணவன்புகழுக்கு (அழிவுவருமே யென்றென்னி) வருந்தினால்: (இவ்வாருக ஒருபுறம் மகன் நிலைமை வருத்தாசிற்க, மற்றொருபுறம் கணவன் நிலைமைவருத்தாசிற்க, இருதலைக் கொள்ளி எழும்புபோலக்,) கோசலை என்ன (கொடிய துண்பம்) அடைந்தாள்! அந்தோ!

என்றால் - என்றுகருதினால்; (“அன்றறிவாமேன்னுதறம்செய்க” குறள்). என்று என்று-என்று எண்ணி, என்று எண்ணி-என்று பலமுறை யென்னி. தள்ளால்-தடிமாறல் (சங்க அகராதி). அழிதல்-வருந்தல் (மணிமேகலை). ‘மனம் அழிந்தாள்’ என்பார் ‘அழிந்தாள்’ என்று சுருங்கக் கூறினார். ‘உள்ளம் அழிய’ எனப் பதிற்றுப்பத்து கந்தல் வருதல்காண்க. ஆ, இரக்கக் குறிப்பு (சிந்தாமணி). ஆ ஆ என்ற அடுக்கு மிகுந்த இரக்கத்தைக் குறித்தது.

261. “கண்ணும் நீராய் உயிரும் ஒழுகக், கழியா நின்றேன்;
எண்ணும் நீர்நால் மறையோர் எரிமுன் நின்றேற் சொனிய
மண்ணும் நீராய் வந்த புனைலை, மகனே! வினையேற்
குண்ணும் நீராய் உதவி உயர்கான் அடைவாய்” என்றான்.

இ - ள். “என் கண்கள், (கண்) நீராகக் (கறைந்து ஒழுக), உயிரும் (நீர்போல உருகி) ஒழுக, (யான் குறைந்து) இறந்துபோகின் ரேன்; வேதியர் (உனக்கு முடிகூட்டும் சடங்குக்காக வளர்த்த வேள்வித்) தீழுன் உண்மேல் (அபிடேகஞ்செய்யப், பொழியும் மஞ்சன நீராகக் கொண்டுவரப்பட்டிருக்கிற (தீர்த்த) நீரைத் தீவினையெனுக்கு (ச் சாகும் சமயத்தில் உண்டாகியிருக்கின்ற தாகத்துக்கு)க் குடிக்கும் நீராகக் கொடுத்துவிட்டு நீ காட்டுக்குச் செல்வாயாக” என்றான் (தசரதங்).

கழிதல்-இறத்தல். எண்ணும்-மதிக்கும். நீர்-தன்மை. மண்ணால்-கழுவல். மண்ணும்-நீர்-மஞ்சனநீர்(சிந்தாமணி). உயர்கான்-(மரங்கள்) உயர்(ந்து வளர்)ந்த வனம்.

இப்போது சசரதன், எதிரில் இல்லாத இராமனைக் கருத்திலே நினைந்து, எதிர்முகமாகக் ‘உண்மேற் சொரியமண்ணும் நீராய்வந்த புனலை மகனே வினையேற்-குண் னும் நீராய் உதவி உயர்கான் அடைவாய்’ என்று இராமனை விரும்பிக் கூறியது, முன் (இப்படலம் சகாம் பாட்டில்) ‘உண்-கழுத்தின் நான் உன்மகற்குக் காப்பின் நான்ஆம்’ என்று எதிரில் இருந்த கைகேசியை வெறுத்துக் கூறியதேனுடே ஒப்பிடற்குரியது. இவ்வாறு கூறியவற்றுள் முன்னதில், சுபசமயத்துக் குதவும் பொருளை அசுபசமயத்தில் உதவும்படியும், பின்னதில், அதற்கு மாறுக, அமங்கலமான பொருளை மங்கலமான பொருளாக உபடேயாகிக்கும்படியும், வியப்பும் நயப்பும் உண்டாகக் கூறியிருந்தல் காண்க. ‘மங்கலம்’ என்னும் மறுபெயருடையதாய்க், கணவன் உயிர்வாழுங்காலத்தில் மங்கலப் பொருளாயிருக்கும் ‘தாலி’ அவன் இறந்த காலத்திற் களையப்படும் அமங்கலப் பொருளாதல் கூறுவேண்டியதில்லை.

[தசரதன், இராமனை என்னிப் “பொன்னின்மிக்கபொன்னே! புகழின்மேம்பட்ட புகழே! உண்மையின் உயர்ந்த உண்மையே! உண்ணை முடிகுட்டி நாடாளக்செய்வை வென்று சடைழுட்டிக் காடேக்செய் தேன்! என்னை விருத்தப்பறுவத்தே வெறுத்துக் கைவிட்டு விலகத் துணிந்தாய்! உண்ணற் கைவிடப்பட்டின் உயிர்வாழுவைவேண்டேன், வேண்டவேவேண்டேன். நீ வணம்புது முன் நான் வானம் புதுவேன். நீ என்னைப் பிரிதலைப் பொறுத்தல் போல, நான் உண்ணைப் பிரிதலைப் பொறுக்கசிடாமல் நெக்குஷ்டிட்டு நூறும் நெஞ்சும் எளிதே உயிர் பிரிதற் கேற்ற உடம்பும் உடையேன். நீ காட்டிலே காலந்தள்ள, நான் நாட்டிலே கை கை கூட கூட காண, நாணமின்றி, வாழுவேனுனுல், என்தன்மையை என் வென்னலைம்! நீ மனக்கோலம்பூண்டு சீதா சமேத னூப் நாட்டிக்கு வரக்கண்ட கணகளால், தவக்கோலம் தாங்கிக் காட்டுக்குப் பேரக்க் காணமாட்டேன். என் உயிரே! உண்ணைப் பெற்ற யான், உண் அருமை அறிவேன்”.]

262. “அள்ளற் பள்ளப் புனல்குழு அகன்மா விலமூம் அரசும் கொள்ளக் குறைபா நிதியின் குவையும் முதலரம் எவையும் கள்ளக் கைகே சிக்கே உதவிப் புகழ்கைக் கொண்ட வள்ளற் றனம்னன் உயிரை மாய்க்கும் மாய்க்கும்” என்றன்.

கம்பராமாயண இன்கவித்திரட்டு. சக்ரி

இ - ள். “கடல்குழ்ந்த விசாலமான பூமியும் அரசாட்சியும் (எவ்ரெவர் எவ்வளவெவ்வளவு கொள்வாரானதும், அவரெல்லாம் கொள்ளக்) கொள்ளக் குறைவுபடாத (தாம்படி மிகுத்த) திரவியக் குவியல்களும் முதலான யாவற்றையும் வஞ்சகழுடைய கைகேசிக்கே கொடுத்துப் புகழைக் கைக்கொண்ட உண் உதாரகுணம் என் உயிரை ஒழித் துவிடும், ஒழித்தேவிடும்” என்றுன் (தசரதன்).

அள்ளல்-(அடியில்) சேறு (உள்ள). புனல்-கடல் (புறப்பொருள் வெண்பாயலை). கடற்கடவுளாகிய வருணனுக்குப் ‘புனல்வேந்தன்’ என்னும் பெயருண்மை காணக். அகண்-அகன்ற (சங்க அகராதி). குவை-கூட்டம். வள்ளல்-வண்மை (சிந்தாமணி). தனம்-தன்மை. ‘அகனுணிலமூர்’ என்றும் பாடம்.

இத் துணைப் பெருஞ்செல்வத்தோடுகூடிய இராச்சியத்தை நல்லோர்க்குக் கொடுத்ததும் அருமையானது; அவ்வாருக, வஞ்சகியான ஒரு தீயாளுக்குக் கொடுத்தது அருமையினுமருமை யென்பான் ‘கள்ளக் கைகேசிக்கே உதவி’ என்றுன் என்க. பெருங்கொடையாளராயுள்ளார் தம்பால் வேண்டுவார் வேண்டிய பெருமதிப்புள்ள பொருள்கள், ஒன்றே பலவோ, உதவுவர். அப் பொருள்கள் அனைத்தும் அடங்கிய அரசக் செல்வம் அடங்கலும் அளித்த அரிய பெரிய தீயாகத்தை நினைந்து இப்படிப்பட்ட தீயாகபுத்தி யுடையானை எவ்வாறு பிரிந்திருப்பேன், பிரிந்தால், இறங்கேபோலே நென்பான் ‘வள்ளற்றனம் என் ஆயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றுன்’ என்க.

தசரதன் இராமன் சௌரிபத்தை நினைந்து “முன்றுலகங்களிலும் உள்ளவீரருள், யார் உண்போல் வெற்றிபெற்று விளங்கினார்! அரசரனை வகரையும் வெற்ற பரசராமன் அறைக்கவு, மலைபோலச் சலியாமல். எதிர் நின்று வெற்ற உண்ணைப் பிரித்து யார் தாம் உயிர்வாழ்வார்!” என்றுன்.

263. “கேட்டே யிருங்தே நெனினும் கிளர்வான் இங்கே அடைய மாட்டே குகி வண்டிரூ, வண்கண் என்கண், கமங்தா!
காட்டே உறைவாய் நீ!, இக் கைகே சியையும் கண்டிந்
நாட்டே உறைவேன்! என்றால், என்றென் தன்மை! என்றுன்.

இ. ஸ். “மகனே! (நீ வனம் செல்வதைக் கேட்டவுடனே, யான் இறந்திருக்கவேண்டும்; அப்படி யிறவாமல் அதைக்) கேட்டேஞ்சியும், (உயிரோடு) இருக்கின்றேன்; (இது பிழையே;) என்றாலும், யான் (இனித் தாமதியாமல்) இப்போதே (உயிரைவிட்டு) விண்ணுலகம் சேராவிட்டாலன்றே, என்னிடம் கொடுமை (உண்டு என்று நீக்கறலாம், நீ அவ்வாறு கூறுதற் கிடமின்றி இறந்துவிடுவேன்). நீ காட்டில் வசிப்பாய் (ஆக,) நான் இந்தக் (கொடிய) கைகேசியையும் கண்டுகொண்டு நாட்டில் வாழ்ந்தேனால், என் தன்மை நன்றாயிருக்குமே!” என்றால் (தசரதன்).

கிளர்தல்—பிரகாசித்தல். இன்று—இப்பொழுது. வன்கண்—கொடுமை.

முதலிரண்டடிகளுக்கு ‘மைந்தனே! கேட்டபொழுதே உயிர்விடாதிருந்தனாலும், விளக்கும் விண்ணுலகினையிப்பொழுதாயினு மடைய மாட்டேனால், கைகேசியினிடத்தல்ல என்னிடத்தல்லவா கொடுமை’ என்பது முந்திய உரை.

“நீ பிரிந்தால், உன்னை அ நுந்தவங்கள் புரிந்தடைந்த மலர்மகனும் நிலமகனும் வாழார்; யான் பிழைத்திரேன்; இருந்தால், கைகேசிக்கு ஒப்பாகேனே? நீ பொன்னணி புனைந்து, மஜி முடி வளைந்து, அரியலை அமர்ந்து, கொற்றவெண்குடைக்கீழ்க் கொலுவீற்றிருக்கக் கண் டு குதுவலிக்க விரும்பிய யான், நீ மரவுரி உடித்துச் சடைமுடிதரித்தல் காண உயிரோடு மிருப்பனே?” என்று தசரதன் புலம்பினான்.

அவனை “வருந்தாதை; இராமனை இன்று போகாவாறு புரிவேன்” என்று வசிட்டன் கூறினான். அரசன் “என் மெய் பொய்யாமல், இராமன் நாட்டில் இருத்தல் இயலுமே!” என்று மயங்கித் தன்னை மறந்தான். அவன் இறந்தானேவென்று ஐயமெய்தித் துங்புற்று “மெய்க்கு மெய்யே! வெந்தர்க்கு வேங்கே! நீ உன் உயிரைச் சாவாது காவாமல் இவ்வாறு வருந்தினால், மண்ணில் வாழ்வாரெல்லாம் வருந்து வார்கள். ஆதலால் வருந்தாதே. மகன் வந்தாலும் வருவான்” என்று கூறி, அவன் திருமுகத்தையும் தேகத்தையும் தடவிக் கொண்டிருந்த கோசலையை ஊக்கி, அவன் “ஈம் ஐபன் வருவானே! வருவானே!” என்றால், பின்பு “இரக்கமில்லாத கைகேசி என் வரங்கொண்டு என் ஜூயிர் கொண்டாள். அதுகிடக்க, அவள், வேண்டுமானால், தனக்கும்

தன் மகனுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளலாமென்றி, நம் மகனைக் காட்டுக்குச் செல்லச் சொல்லாமோ! அப்படியும் சொன்னுளே! சொன்னுளே?" என்று பின்னும் சொல்வான். "கோசலையே! நான் கூறுவதைக்கேள். இராமன் போகாதிரான். யான் சாகாதிரேன். சாதல் தவறுதென்பதற்குத் தவசி யொருவனுடைய சாபமுண்டு" என்று அச் சாபவரலாற்றைச் சொல்வானானான் :—

"முன், ஒருநாள், வெட்டையாடும் வேட்கையேடு காட்டிலேகிச், சிங்கங்களையும் யானைகளையும் தேடித்திரிந்தேன். அவை யொன்றும் அகப்படாமையால், அவைகள் தண்ணீர் குடிக்கவரும் நதிக்கரையிலே, அவைகளின் வரவை யெதிர்பார்த்து, எய்தற்கு அம்பு பூட்டியவில்லேங் திய கையனுப், ஒரு மறைவிடம்போய்ப் பதிவிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், தானே துணையாகத் தவஞ்செய்யும் தன் அந்தகத் தாய் தந்தையர்க்குத் தண்ணீர் மொண்டுகொண்டுபோக வந்ததை நான் காண வில்லை. அவன் சூடத்தில் நீர்முகக்கும் ஓசைகேட்டு, அது யானை நீர்குடிக்கும் ஒலியென்று அத்தொனி பிறந்த இடம்குறித்து அம்பை விட்டேன். அவன் அலறிவிழுந்தான். அக்குரல் ஆனைக்குரலன்று, ஆக்குர லென்று தெரிந்து வருந்தி விரைந்தோடி அவன் விழுந்த இடத்தை அடைந்தேன். பிக்க துக்கத் துடன் 'ஐயா நீயார்? என்றேன்.

'நான் சலபோசனமுனிவன் மகன். என்பேர் சுரோசனன். இரு கண்ணுமிழுந்த என் தாய்தந்தையர்க்குத் தண்ணீர்கொண்டுபோக வந்தேன். அது முடியவில்லை; என்னை யானையென்று தெரியாமல் எய்தாய். வருந்தாதே இது சிதியின் செயல். தாகம் மிகுதியாகவுள்ள என் தந்தைக்கு நீர் கொண்டுபோய்க்கொடுத்து, உன் மகன் இறந்தாக்; இறக்கும்போது உங்களைத் தொழுதான் என்று கூறுவாயாக' என்று சொல்லி யிறந்தான்.

நீர்க்குச் சென்ற மகன் நெடுஞ்செழும் வராமையால், நீர்வேட்கைமறந்து அவன் வரவுவேட்கைகொண்டிருந்த முனிவன், யான் நீர் கொண்டு வெருங்கினபோது 'நீ இவ்வளவு ரேம் ஏன் வரவில்லையென்று நாங்கள் வருங்கிறோம். தழுவிக்கொள்ள அருடை வருவாய்' என்றான், 'நான் நீர் ஆசன். இருப்பது அயோத்தி. இருளிலை யானையெய்யப் பதிவிருந்தேன், உன் மகன் நீர் மொள்ளும் ஓசை கேட்டு எய்துவேனையும்

அவனைக் கண்டெனில்லை. அவன் சாகுங் குரல் கேட்டு ஒடிப்போய்ப் பார்த்தேன்; அவன் தன் வரலாறு கூறி வானடைத்தான். யான் தெரியாது செய்த பெரியபிழையைப் பொறுத்தருள்வாயாக' என்று கீழ் விழுந்து தாள்பணித்தேன்.]

264. வீழுந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; விழிபோயிற்றின் ரெண்றூர்; ஆழுந்தார் துன்பக் கடலுள்; ஐயா! ஐயா! என்றூர்; போழுந்தாய் நெஞ்சை! என்றூர்; பொன்னுடதனிற் போய் நீ வாழுந்தே இருப்பத் தரியேம்! வந்தேம்! வந்தேம்! என்றூர்.

இ - ள். (மகன் வானடைத்தானென்று கேட்டவுடனே அவர்கள் கீழே) விழுந்தார்கள்; மயக்கம் அடைந்தார்கள்; (சிறிது தெளிந்து) புரண்டார்கள்; '(இதுவரை நாங்கள் கண்ணிழக்கவில்லை; நீ கண்ணுகை வாழுந்தாம் எங்கள்) கண் போனது இன்றுதான்!' என்றூர்கள்; துன்பக் கடலுள் அமிழுந்தார்கள்; 'எங்கள் நெஞ்சைப் பிளந்தாய்!' என்றூர்கள்; 'நீ விண்ணுலகிற்போய் வாழுந்திருக்க (நாங்கள் இங்கே) தங்கேம்! இப்பொழுதே (உன்னிடம்) வந்தேம்! வந்துவிட்டேம்!' என்றூர்கள்."

அயர்தல்-மயங்கல் (பரிபாடல், புறப்பொருள்வெண்பாராலை) போழுந்தல்-பிளந்தல்.

உதவிசெய்தவின்றிக் கெடுதிசெய்துகொண்டிருந்த ஒரு மகனை இழுத்தற்கே, எவருதவியும்வேண்டானில்லையிலுள்ள பல மக்களுடைய பெற்றோரும் வருந்துவர்: அவ்வாறுக, உபசாரமாகவன்றி, உண்மையாகவே கண்போல உதவியாயிருந்த ஒரே மகனை இழுந்த கண்ணில்லாப் பெற்றோர் அடையும் துயரம் கூறுதற்கெளியதன்று. அது இத்தகைய தென்ற கண்ணெதிர்கண்டாற்போலத் தெரியும்படி காட்டும் இப்பாட்டுக்கு 'விழிபோயிற்று இன்று' என்ற ஈடும் எடுப்புமில்லாத இரக்கமான பகுதி விழியேபொன்றிருத்தல் வியந்து பார்ட்டர்குரியது,

[“நான், இவ்வாறு வருந்தியவர்களை வணக்கி ‘யானே இன்றமுதல் உம் புதல்வன், நீங்கள் இட்டகட்டனோகளை இயற்றுவேன். சோராதீர்கள்; துன்புறுதீர்கள்’ என்றேன். எனவே, ‘கண்மணிபோன்ற மகனை இழுந்த பின்னும் உயிர்வாழ்வை விரும்பி உண்ண எண்ணி மண்ணிலிருந்தே மானுல் உலகேர் எங்களை இகழுந்து யாதுதான் சொல்லர்! யாக்கள்

ஒரு குறிப்பு.

சுக்கூ

இறப்பேம். எங்களைப் போல நீடிம் மகன் பிரிவால் இறப்பாய்' என்று உயிர் துறந்தார்கள்.

'மகன்பிரிவால் இறப்பாய்' என்ற சாபத்தைக்கேட்டு நான் சிறிதும் வருந்தினேனில்லை. கெடுங்காலம் பிள்ளையில்லையென்று வருந்தியிருந்த எனக் குப் பிள்ளையிறக்குமென்று பெருமகிழ்ச்சியடைந்து இங்கே திரும்பி வந்தேன். அந்த முளிவன் சாபம் தவறுதாதலால், இராமன் வனமேகுத ஶும் அவன்பிரிவால் யான் இறத்தலும் திண்ணைம்"என்றாற்றித் தசரதன் தன் உயிர்பிரிதலுக்கு வருந்தாது மகன் பிரிதலுக்கு வருந்தி மயக்க மடைந்தான். கோசலையும் திகைத்து உணர்வொடுங்கிமயங்கினான். வசிட்டன் இருவர்சிலையுங்கண்டு விதிபின் விளைவென்றுவருந்தி அவ்விடம் விட்டு அரசர் கூடியிருந்த இடத்தை அடைந்தான்.]

[தொடரும்]

வெ. ப. சுப்பிரமணிய முதலியார்.



ஒரு குறிப்பு.

[இராஜாஜோழனுலா.]

இவ்வுலாவினைச் செந்தமிழ்ப்பத்திரிகையில் யான் பிரசாரத் தெய்துவரும்போது எனக்குத்தோன்றிய ஒருவிஷயத்தை விரைந்து வெளியிடவேண்டும் கடப்பாடுடையேன். அச்சின்வாய்த்தோன்றிய இந்தாற்பிரதியில், இராஜாஜோழனுலாவிலிருந்து ஒருசிலபகுதியும் விக்கிரமசோழனுலாவிலிருந்து ஒருபகுதியும் குலோத்துங்கசோழனுலாவிலிருந்து ஒருசிலபகுதியும் சேர்ந்து விரவியுள்ளன என்று ஏகெங்கிண்டுமேன். இதைக்காட்டிம் அகச்சான்றுகள் நாலினுள்ளோகானக் கூடக்கின்றன அக்சான்றுகளைக் குறித்து அடுத்த செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதுவதற்கு எண்ணியுள்ளேன். இராஜாஜோழனுலாவும் குலோத்துங்கசோழனுலாவும் அச்சேறி யுலாவுதற்குத் தகுதி யுடைய நால்களோயாகும். இவ்வுலாக்களின் சுத்தப்பிரதிகள் சில தமிழ்க் கெல்வர்கள் வசம் உள்ளனவென்றே அறிகின்றேன். அண்ணேர்கள் இச்சிறுநால்களை விரைந்து பிரசாரஞ்செய்வார்களாயின் தமிழுலகம் அப் பெருங்றியை என்றும் பாராட்டும்.

S. வையாபுரிப்பிள்ளை.

ஸ்ரீ

நன் னாஸ் மூலமும் சங்கர நமச்சிவாயருரையும்.

இவை, சிதம்பரம் ஸ்ரீ மீனாக்ஷி தமிழ்க்காலேஜ் பிரின்ஸிலிபாலாகிய உத்தமதானபுரம் மஹாமஹோபாத்யாய தாக்ஷிணத்யகலாந்தி பிர்ம்ம ஸ்ரீ வே. சாமிநாதைதயரவர்களால் பரிசோதித்து நாதனமாக எழுதிய பலவகைக்குறிப்புக்களுடன் அச்சிடப்பட்டுள்ளன. நன் னாஸ்க்கு இவ் வுரைதோன்றமுன்னமே ஒருசிலவரை யிருந்துவந்தபோதிலும், அவை, நன் னாற்குத்திரக்கருத்துக்களையும் அடைமொழிமுதலிபவற்றிற்கேண்டும் பிற குறிப்புக்களையும், உள்ளவாறு நன்குணர்த்துவனவல்லவென் நெண்ணித தமிழ்நயமறிந்தவரும் ஊற்றுமலை ஜமீந்தாருமாயிருந்த மரு தப்பத்தேவரால், சங்கரநமச்சிவாயரேன்னும் தமிழ்ப்பெரும்புலவரைக் கோண்டு இவ்வுரை எழுதுவிக்கப்பட்டது.

இன்பு, வடமொழி தென்மொழிகளில் வல்லுகராகியிருந்த மாதவச் சிவஞானமுனிவரால் வடமொழி முடிபுகளான சிலவகை யிலக்கணங்களையும் இவ்வரை கற்போர் ஒருங்கறிந்து கொள்ளுமாறு ஆங்காங்கு வேண்டியவிடங்களில் அவ்வவ்விலக்கணங்களுக்கியை இவ்வுரை நடையைக் கூட்டியும் சூறைத்தும் மாற்றியும் எழுதிய விருத்தியுரை பலராலும் பயிலப்பெற்றமையால் இவ்வுரை யருகுவதாயிற்று.

அவ்விருத்தியுரையும் மிகச்சிறந்ததேயாயினும், இருவேறு கருத தாக்களையுடைமையால் இடையிழையே முன்பின் முரணுதலுடன் வடமொழிப்பபிற்கியின்றித் தமிழூர்களையே பயில்வார்க்குச் சிறிது இடர்ப்பாடுமுடையதென்பதைக் கற்றூர்ப்பலரும் அறிவர். வடமொழி முறைபற்றியெழுதிய இலக்கணவிசேடங்கள் பலவும் தனித்தமிழைத் தமிழ்முறைபற்றிப் பயில்வார்க்கு வேண்டாதனவுமாம். ஆதலால் அம்முறைகளைவிட்டுத் தமிழிலக்கணங்களைக் கசடறக்கற்கமுயல்வார்க்குத் தமிழ்முறைபற்றி எழுதப்பட்ட இவ்வுரை மிகவும் பயன்படத் தக்கதாயும், முன்னேடுமை மலைவில்லதாயும், நன்கு விளங்கத்தக்கதாயும் உள்ளது. இவ்வுரையை இறந்துபடாது தனியேயிருக்குமாறு பரிசோதித்துப் பதிப்பித் துதவியையரவர்களுக்குத் தமிழ்மக்கள் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இப்பதிப்பிற்கு விளங்கமாக முகவுரையும், நாலசிரியர் உரையாசிரியர்வரலாறுகளும், அரும்பதமுதலியை வற்றின் அகாதியும், மேற்கொள்காதியும், குறிப்புரை முதலியனவும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்புரையுள் பிறநாலாராய்ச்சியா னறிதற்குரிய பல குறிப்புக்களும் இனிது விளங்குகின்றன. இதன் விலை ரூபா இரண்டு.

திரு. நாராயணயங்கார்,
பத்திராதிபர்.

கநுனுகாத் தோண்டைமான்.

1057. சராநிரைத் தாலன் நா தண்பனி தூங்கத் தலைமினசுசெங் சராநிரைத் தாரையுங் 1காண்பன்கொ லோகலிங் கத்துவெம்போர் பொராநிரைத் தார்விட்ட வேழுமெல்லாம்பொன்னி நாட்டளவும் வராநிரைத் தான்ரூண்டை மான்வண்டை மாங்கர் மன்னவனே.

முனையர்கோன்.

1058. வடித்தவேன் முனையர்கோன் வழுதி மாங்கர் இடித்தபோ தெதிர்முது கிட்ட மீனவன் வெடித்தவே லடவியை மிதித்த தாள்கடல் குடித்ததே யாயினுங் கொப்பு வித்ததே.

மணவிற்கூத்தன் - காலீங்கர்கோன்.

(சிதம்பர சாஸனம்).

1059. எல்லை கடலா விகல்வெஞ்த ரைக்கவர்ந்த செல்வமெலாங் தில்லைசிற் றம்பலத்துத்—தொல்லைத் திருக்கொடுங்கை பொன்வேய்ந்தான் றிண்மைக் கலியின் தருக்கொடுங்க வெல்கூத்தன் ரூன்.
1060. தில்லையிற்பொன் னம்பலத்தைச் செம்பொனால் வேய்ந்துவா னெல்லையைப்பொன் னுக்கினு னென்பரால் – ஒல்லை வடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்குங் குடைவேந்தன் ரூண்டையார் கோ.
1061. தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில் பொன்வேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான்—ஒன்னர்க்குக் குற்றம் பலகண்டோன் கோளிமழுக்கும் வேற்கூத்தன் ஜிற்றம் பலத்திலே சென்று.
1062. பொன்னம் பலக்கூத்த ராடம் பலமணவிற் பொன்னம் பலக்கூத்தர் பொன்வேய்ந்தார்—தென்னர் மலைமன்ன ரேஜோ வடமன்னர் மற்றக் குலமன்னர் செல்வமெலாங் கொண்டு.

(1057) கலிங்கத் துப்பரணிப் பிரதியிறுதி (கென்னைமிழுவரியம், தஞ்சைக் காச்சிலுமிமால் புத்தகசாலை) 1காண்பர்கொ. (1058) தஞ்சைக் காச்சிவதி மால்லபிரதி. (1059-1062) S.I.J. 17, p. 83—84.

1063. தில்லைச்சிற் ரங்பலத்தே பேரம் யள்ளதன்னை
மல்லற் கடற்றுனை வாட்டுத்தன்—வில்லவர் தம்
அம்புகேர் வெஞ்சிலையி ஞற்றறனை மாற்றியகோன்
செம்புவேய் வித்தான் தெரின்து.
1064. ஏனை வடவேங்த சிட்டிடைந்த செம்பொன்னூல்
என(?) வெனத்தில்லை நாயகருக்—கானெய்
சொரிகலமா மாரமயிலைத் தொண்ணடையர்கோன் கூத்தன்
பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.
1065. தெள்ளு புனற்றில்லைச் சிற்றம் யலத்தார்க்குத்
தன்ளியெதி ரம்பலந்தா தன்பாதம்—புள்ளுண்ண
நற்பயிக்கங் கண்ட நறவோக வீரன்செம்
பொற்படிக்கங் கண்டான் புரின்து.
1066. இட்டா வெழித்தில்லை யெம்மாந் கிசைவிளங்க
மட்டார் பொழின்மணவில் வாழ்க்குத்தன்—இட்டாரை
யின்பமந்த தீத்தான மேற்றினு என்டொளிகேர்
செம்பொற் றனிக்காள ஞு செய்து.
1067. ஆஉங் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்புரம்
நீடுங் திருவிளக்கு நீடமைத்தான்—கூடார்
அழிக்க[த் தினை]நரியும் புள்ளுங்.....
தழிக்கப் பெருங்கூத்தன் றன்.
1068. பொன்னம் பலஞ்சூழப் பொன்னின் நிருவிளக்கால்
மன்றுங் திருக்கச்றறு வந்தமைத்தான்—தென்னவர் தம்
பூவேறு வார்குழலா ரோகிம் பொருங்பேற
யாவேறு தொண்ணடையார் மன்.
1069. சிற்றம் பலத்தானை யேற்றினர் தெவ்விடத்துக்
கொற்றத்தால் வந்த கொழுநெதியாற்—பற்றார்
தருக்கட்ட வஞ்சினவேற் றூர்மணவிற் கூத்தன்
திருக்கட்ட மஞ்சனமுஞ் செய்து.(?)
1070. தொல்லைப் பதித்தில்லைக் கூத்தற்குத் தொண்ணடையர்கோ
பெனல்லைத் திசைக்களிக் கெட்டாவனு—செல்லப்போய்க்
ஶாலமுது பேய்தழிக்க[த் தார்ட்டிகதி] தொண்ணடையர்கோன்
பாலமுது செய்வித்தான் பார்த்து.

1071. ஆடுக் தெளிதேளை யாயிர நாழிநெய்யால் கூடும் படிகண்டா னன்றினர்க—ஒராகும் திறங்கண்ட ¹தாளன் ஜினக்களிற்குண் ஞாலம் அறங்கண்ட தொண்டையர்கோ ஞாகு.
1072. நட்டப் பெருமானால் ஞானங் குழைந்தளித்த சிட்டப் பெருமான் றிருப்பதிய—மூட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவு வேங்தர்கெட வாட்போக்குங் தொண்டையார் மன்.
1073. மல்லற் குலவரையா ஹாற்றுக்கான் மண்டபத்தைத் தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான்—தொல்லம் அழிவுகண்டான் சேர எளப்பரிய வாற்றற் கிழிவுகண்டான் ரூண்டையா ரேறு.
1074. தில்லைப் பெரிய திருக்குற்று மாளிகையை எல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான்—தொல்லைக்கு மண்மகளைத் தண்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருஷ்கி உண்மகிழுங் தொண்டையர்கோ ஹுற்று.
1075. புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய் விக்கரணம்(?)பார்ப்பத்தன் மேல்விதித்துத—திக்களவு மாநடத்திக் கோண்டத்தும் வாட்குத்தன் மண்ணிலறந் தாண்டத்தி நீலிவித்தான் ரூன்.
1076. வீதிகுழ் கலவிளக்கும் வீற்றிருக்க மண்டபமும் மாதுகுழ் பாக மகிழ்ந்தார்க்குப்—போதுகுழ் தில்லைக்கே செய்தான் திகைக்களிறு போய்விற்கும் எல்லைக்கே கெல்கலிங் ரேறு.
1077. நடங்கவின்கொ எம்பலத்து நாயக்கெங் தேனின் இடங்கவின்கொள் பக்கையிளங் தேனுக—கடங்கார் பருமா ஸிகைமேற் பகுகுத்த கூத்தன் திருமா ஸிகையமைத்தான் சென்று.
1078. எவ்வுலகு மெவ்வயிரு மீன்று மெழிலழியாக் கெவ்வியாள் கோயிழ் றிருக்குற்றறப்—பவ்வஞ்குழ் எல்லைவட்டக் தண்கோற் கியலவிட்ட லாட்குத்தன் தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.

1079. வாருடைய பொற்பொதுவின் [மன்ன னிடமாசிம்]
ஆருடைய பாவைக் கபிடேகம்—வேருடைய
பொற்பினேன் பொன்னம் பலக்கூத்தன் பொங்குகட
வெற்பினேன் சாத்தினேன் வேறு.
1080. சேதாம்பல் வாய்மயிற்குத் தில்லையங் தேவிக்குப்
பீதாம் பரஞ்சுமைத்தான் பெரொலிரீ—மோதா
அலைகின்ற வெல்லை யபயதுக்கே யாக
மலைகின்ற தொண்டையார் மன்.
1081. செல்வி [திருத்தறங்க டென்] னகரித் தில்லைக்கே
நல்வமகப் பாவெண் னெய் நாடோறுஞ்—செல்லத்தான்
கண்டா னரும்பையர் கோன் கண்ணகனீர் ஞாலமெலாம்
கொண்டான் தொண்டையார் கோ.
1082. ஆதிசெம்பொ னம்பலத்தி னம்மா னெழுந்தருஞம்
வீதியும்பொன் வேய்ந்தனனும் மேல்விளக்குஞ்—[சோதிக்
கொடியுடைத்தாய்ப் பொன்னுற் குறுகவலா ஞஞ்ஞஞம்?]
படியமைத்தான் ஞேண்டையர்கோன் பார்த்து.
1083. நாயகர் வீதி யெழுந்தருஞ நன்னளால்
துய கருவேழு துபத்தாற்—போயொளிசேர்
வான்மறைக்கக் கண்டானிப் பார்மகளை வண்புகழால்
தான்மறைக்கக் கூத்தன் சமைத்து.
1084. [பருமை]
திருவருவ மானதிருக் கோலம்—பெருக்காளியாற்
காட்டினேன் றில்லைக்கே காசினிவாய் வெங்கலியை
ஒட்டினேன் தொண்டையர்கோ [னுற்று.]
1085. மன்றுதிகழ் தில்லைக்கே வாணிக் கரசகணங்
துன்றும் பொழின்மணவிற் ஞேண்டைமான்—என்றும்
இருந்துண்ணக் கண்டா னிகல்வேந்த ராகம்
பருந்துண்ணக் கண்டான் பரிந்து.
1086. தில்லைத் தியாகவலி [வின்சிந்? பஞ்சவினி]
எல்லை னிலங்கொண் டிறையிழிச்சித்—தில்லை
மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணேஞ்
குறைமுடிப்பான் தொண்டையர்கோ.

1087. என்றும் பெறுதலா வேரா ரெழித்புவியுர்
மன்றி னடனுக்கு மாமத்தக்—குன்று
கொடுத்தருளி மண்ணிற் கொடுங்கவிவா ராமே
தடித்தனன் குருண்டையர்கோன் ரூன்.
1088. முத்திருத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா
குருத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி—இத்தலத்தி
னெல்லைக் கிரிவா யிசையெழுதி ஞன்கூத்தன
தில்லைச்சிற் ரம்பலத்தே சென்று.
1089. தில்லை வளருங் தெளிதே நெளிதழைப்ப
கல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான்—[வில்லத்திற்]
கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை
யீட்டங்கொள் காலிங்க ரேறு.
1090. நூரூ யிரமுக மாங்கமைத்தான் னேண்சினத்தின்
மாருக வெல்களிற்று வாட்கூத்தன்—கூருளும்
வல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாடஞ்செய்
தில்லைச்சிற் ரம்பலத்தே சென்று.
1091. மாசிக் கடலாடி வீற்றிருக்க மன்டபமும்
பேசற் றவற்றைப் பெருவழியும்—ஈசற்குத்
தென்புவியுர்க் கேயமைத்தான் கூத்தன் நிசையைனத்து
மன்புவியா ஞோநடக்க வைத்து.
1092. ஒங்கியபொன் னம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரவி
ஆங்களித்தா னேற்றெதிர்க்கா ராயிழையார்—தாங்கா
தொருக்கியுட லாவி யுயிர்த்துநாட் போக்கி
யிருக்கவென்ற தொண்டையா ரேறு.
1093. தொல்லேர்வாழ் தில்லைச் சுட்டையமர்க் தார்கோயில்
கல்லா லெடுத்தமைத்தான் காசினியிற்—[கருல்லை]
மறைவளர்க்க வெங்கவியை மாற்றிவழு வாமல்
அறம்வளர்க்கக் காலிங்க னுய்ந்து.
1094. தில்லைழு வாயிரவர் தங்க டிருவளர
எல்லையில்பே ரேரிக் கெழின்மதகு—கல்லினுற்
ருனமைத்தான் நெல்வேந்தர்க் கெல்லாங் தலங்தவிர
வானமைத்தான் குருண்டையார் மன்.

[திருவத்தைக் கிளாகாதனம்.]

1095. பொன்மகர தோரணமும் பூண்ணியும் பட்டினையுங் தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான்—மன்னவர்கள் தன்கடைவாய் நில்லாதார் தான்வரைவாய் ஸின்றுணங்க மின்கடைவேற் காவிங்கர் வேந்து.
1096. மின்னிலக்கு போந்ததுக்க மேகடம்ப மென்றிவற்றைத் தென்னதிகை நாயகர்க்குச் சேர்த்தினுன்—தென்னவர்தாங் தோனேக்கும் வென்றி தூற்தே கரங்கோக்க வானேக்குங் காவிங்கர் மன்.
1097. வில்வில் வெயிலைனை வீரட்டர் தங்கிருகான் நல்லநெயீ ரைஞ்ஞாற்று நாழியரல்—வல்லி யுடனூடக் கண்டான்றன் ஞேஞ்னலர்க்குக் கண்க விடனூடச் செல்கூத்த ணீண்டி.
1098. மண்டபமு மாளிகையும் வாழதிகை வீரட்டர்க் கெண்டிசையு மேத்த வெடுத்தமைத்தான்—விண்டவர்கள் நாள்வாங்கச் சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை வாள்வாங்குங் காவிங்கர் மன்.
1099. மன்னெனிசேர் தூற்றுக்கான் மண்டபத்தை மால்வரையால் மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான்—மன்ன ரிசைகொடா தேடை விகல்கொண்டாங் கெட்டுத் திகைகொடார் கூத்தன் தெரிந்து.
1100. மன்னுதிரு வீரட்டர் கோயின் மடைப்பள்ளி தன்னைத் தடஞ்சிலையா லேசமைத்தான்—தென்னர் குடமலை நாடெறிந்து கொண்டவேற் கூத்தன் கடமலைமால் யானையான் கண்டு.
1101. அதிகை யரலுக் கருவரையாற் செய்தான் மதிகை செடுங்குடைக்கீழ் மன்னர்—பதிக ஞரியதிருச் சுற்று மூடன்கவர்ந்த கூத்தன் பெரியதிருச் சுற்றைப் பெயர்த்து.
1102. அருமறைமா தாவி ஏறக்காமக் கோட்டங் திருவதிகைக் கேயமையச் செய்து—பெருவிபவங் கண்டா ஜெதிர்க்தா ரவியத்தன் கைவேலைக் கொண்டான் தொண்டையர் கோ.

(1095—1102) செங்கமிழ்.

1103. தன்னதிகை வீரட்டஞ் செம்பொனுல் வேய்க்கிழமேயேர் பொன்னுவகை மீளப் புதுக்கிணுன்—மன்னுணங்கு முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த கொற்றத்தான் தொண்டையர் கோ.
1104. வானத் தருவின் வளஞ்சிறந்த நந்தவனம் ஞானத் தொளியதிகை நாயகர்க்குத்—தானமைத்தான் மாறுபடுத் தாருடலம் வன்பேய் பகிர்ந்துண்ணக் கடறுபடுத்தான் கவிஞர் கோ.
1105. என்னில் வயல்விளைக்கும் பேரேரி யீண்டதிகை யண்ணல் திருவிளங்க வாங்கமைத்தான்—மண்முழுதுந் தங்கோன் குடைநிழற்கீழ்த் தங்குவித்த வேற்கூத்தன் ஏங்கோன் மணலிலா ரேறு.
1106. ஐயோருப் தாயிரமாம் பூக மதிகையிலே மைவிரவு கண்டர்க்கு வந்தமைத்தான்—வெய்யகவி போக்குனுன் மண்ணைப் பொதுநீக்கித் தங்கோனுக் காக்கிணுன் தொண்டையர்கோ னுங்கு.
1107. அராப்புனையும் நம்மதிகை வீரட்டா ஏர்க்குக் குராற்பசுவைஞ் தூறு கொடுத்தான்—பொராப்புறந்தான் கண்டருக்குத் தான்கொடுத்த காலிங்கன் காசினிக்குத் தண்டருப்போ னின்றலிப்பான் ருன்.
1108. வாரி வளஞ்சுரக்க வாழுதிகை நாயகருக் கேரிய மூரு மிசைந்தமைத்தான்—போரித் கொலைநாடு வெஞ்சினவேற் கூத்தன் குறுகார் மலைநாடு கொண்டபிரான் வந்து.
1109. அம்மா னதிகையிலே யம்பொற் றடமிரண்டும் செம்மா மலரிவகக் கெய்தமைத்தான்—ஒகம்மாவி வீட்டாகின் ற வெம்பாமற் கண்டருளென் நீண்டரகர் காட்டாங்ற வேற்கூத்தன் கண்டு,
1110. அருளா கரங்லூர் ராங்கமைத்த வேரி இருளார் களத்ததிகை யீகன்—அருளாரக் கென்றமைத்தான் தென்னுட்டன் சூவேற்றின் றின்செகுக்கை யன்றமைத்தான் தொண்டையர்கோ னுங்கு.

1111. போதியி ஸ்மூற் புனிதற் சிறையிலிசெய்
தாதி யதிகையின்வா யாவ்கமைத்தான்—மாதர்முலை
நீடுமுக்கா ஞகத்து நேரலரைத் தன்யானைக்
கோழுமுக்காண் கூத்தன் குறித்து.
1112. மாசயிலத் தம்மைக்கு வாழுதிகை வீரட்டத்
தீச னிடமருங்கி லேங்தினமூக்கு—மாசில்
முடிமுதலா முற்றணிகள் சாத்தினுன் வேளாண்
குடிமுதலான் தொண்ணடையார் கோன்.
1113. ஆற்றற் படைவேங்த ராற்று தழிந்திட்ட
மாற்றற்ற செம்பொன் ஞல் வாழுதிகை—ஏற்றுக்
கொடியார்க்குக் கோலப் பரிகலமாச் செய்தான்
படியார்க்குஞ் சீர்க்கூத்தன் பார்த்து.
1114. அண்ண வதிகையரற் கையிரண்டு நல்விளக்கு
மன்னின் வறுமைகெட வங்துதித்துக்—கண்ணகன்ற
ஞாலத் தறஞ்செய் நரலோக வீரன்பொற்
சிலத்தி னுலமைத்தான் சென்று.
1115. நீடு மதிகையரன் சித்தல் பெருங்கூத்தை
யாடு மரங்கமைத்தா னன்றினூர்—சாடு
பரியெடுத்த தூளி பகல்மறைப்பச் சென்றுங்
கெரியெடுத்தான் ரூண்ணடையா ரேறு.
1116. ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள்
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான்—பூசல்
விளாவித்த வேணுகிம் வெற்பனைத்துஞ் செந்தி
வளைவித்தான் தொண்ணடையார் மன்.
1117. நல்யாக மண்டபத்தைச் செய்தான் நரபதியர்
பல்யானே மோடுணங்கப் பாவலர்க—ளெல்லாப்
புகுங்குண்டையான் தொண்ணடையர்கோன் பொன்மழூயோ டொக்
தருங்கொடையான் தானதிகை சார்ந்து. [கந்
1118. அண்ண வதிகையர ஞகம் பிரியாத
பெண்ணீனல்லா ஜெண்ணான்கு பேரெறமும்—உண்ணியலை
ஶானுள் செலவுமைத்தா னன்னு வயவேந்தர்
வானுள் கவர்கூத்தன் உந்து.

(1111—1118) செந்தமிழ்.